

இராஜபாளையம் ராஜாக்கள் கல்லூரி

இராஜபாளையம்



சஞ்சீவி

1989 - 91

With the best Compliments from :

# **RAJAPALAYAM MILLS LIMITED,**

**Samusigapuram Road,**

**Post Box No. 1, RAJAPALAYAM-626 117.**



Grams : "BLISS"

Telex : 0442-212

Phon : 20399

**( A modern Spinning Mills with 39, 552 Spindles and 1,296 Rotors )**

Manufacturers of :

**COMBED, KARDED, SINGLE & DOUBLE YARN IN  
HANKS & CONES**


**COUNTS : 18s To 80s**

**6s and 10s OPEN END YARN IN HANKS &  
CHESSES ARE OUR SPECIALITY**



**Founder : Shri P. A. C. Ramasamy Raja**  
**Chairman: Shri P.R. Ramasubrahmaneya Rajha**

# OUR COLLEGE



## OUR COLLEGE



Thiru A. A. Subba Raja  
President



Thiru N. R. Subramania Raja  
Secretary



Thiru T.C.R. Kothandarama Raja B.A., B.L.,  
Member



Thiru N.R.K. Subbhu Ram Rajha  
Member

# GOVERNING COUNCIL



Thiru P.R. Ramasubrahmaneya Rajha  
Member



Thiru K. S. R. Sirenga Raja  
Member



Thiru M. A. Subramania Raja  
Member



Dr. G. Venkatesan  
Principal  
Member, Ex-officio

## இதழுரை

1989 - 91 ஆண்டுகளுக்கான கல்லூரி சஞ்சீனி மலர் வெளியாகின்றது. இம்மலரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் வெளிவருகின்றன. இவையாவும் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் படைக்கப்பட்டவை. இவற்றினை வாசகர்களுக்குப் படைக்கின்றோம்.

இந்த மலர் வெளிவர உதவிய கல்லூரி நிர்வாகக்குழுத் தலைவர், செயலர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எங்கள் நன்றி.

இம்மலரினை அழகாக அச்சிட்டு உரியகாலத்தில் கொடுத்து உதவிய ஜெயராம் பிரஸ் நிறுவனத்திற்கும் எங்கள் நன்றி.

இதழ் வெளியீட்டுக் குழு.

## இதழ் வெளியீட்டுக் குழு

புரவலர்:

முதல்வர்

டாக்டர் G. வெங்கடேசன்

இதழாசிரியர்:

பேராசிரியர் ராமச்சந்திரன், எம். ஏ.,

உறுப்பினர்கள்:

திரு S. இராதாகிருஷ்ணன், எம். ஏ ,

திரு S. குஞ்சரமி, எம். ஏ , எம். பில்.,

மாணவர் பிரதிநிதிகள்:

1. லியாகத் அலி

III B. A.,

2. P. சீனிவாசன்

II M. Com.,

3. K. மலைக்கனி

III B. Sc., (C)



Our College Secretary **Sri N. R. Subramania Raja, B.A., A.M.I.E.T., (Lond)** receives the "**BEST EMPLOYER**" National Award from His Excellency **Sri R. Venkatraman, President of India** at New Delhi on 17-3-91  
**Sri S. Chandrasekar, Prime Minister of India** Looks on



# RAJAPALAYAM RAJUS' COLLEGE, RAJAPALAYAM.

## COLLEGE ANNUAL REPORT 1990 - 91

Presented by Dr. G. Venkatesan, Principal, on the occasion of the 18th College day Celebrations on 26-3-1991.

Respected President of this function and the President of our College Governing Council Thiru A. A. Subba Raja, respected Secretary of our College Governing Council Thiru N. R. Subramania Raja, distinguished Chief Guest Thiru T. Md. Zackria Badsha, Deputy Director of Collegiate Education, esteemed invitees, dear colleagues and beloved students, it is indeed my pleasant duty to place before this honoured gathering the 18th Annual Report of activities of our college.

### RE-OPENING

The college re-opened on 25th June 1990.

### COURSES OFFERED

B.A., History, B.Com., B.Sc., Maths, Physics, Chemistry, M.A., History, M.Com., M.Phil., History, Certificate Courses in Gandhian Thought, Salesmanship and Journalism & Mass Communication are offered. The college offers courses in Epigraphy and Architecture, Russian Language and Computer Language.

### STUDENT STRENGTH

The actual strength of the college is as follows :

<u>B.A., History</u>	<u>B.Sc., Maths</u>	<u>M.A., History</u>
I year      50	I year      25	I year      20
II year     35	II year     26	II year     18
III year    39	III year    21	
		<u>M.Com.,</u>
		I year      25
		II year     18
<u>B.Com.,</u>	<u>B.Sc., Physics</u>	<u>M.Phil.</u>
I year      64	I year      30	6
II year     63	II year     17	
III year    63	III year    19	
	<u>B.Sc., Chemistry</u>	
	I year      25	
	II year     21	
	III year    21	

Total 610

RESULTS : The following are results of our students in the University Examinations held in April 1990.

Class & Name of the subject	Percentage of pass	Class & Name of the subject	Percentage of pass
<u>I B.A.,</u>		<u>II B.Com.,</u>	
Tamil	85	Elements of Company Organisation	98
English	92	Industrial Organisation	89
History of India	89	Business Correspondence and Office Methods	94
Modern Govts.	92	Banking Theory Law and Practice	100
		Business Statistics	85
<u>II B.A.,</u>		<u>III B.Com.,</u>	
Tami	95	Accountancy	78
English	69	Commercial & Industrial Law	71
History of Europe	100	Auditing	92
General Economics	74	Costing	95
		Income Tax	92
<u>III B.A.,</u>		I Class - 15	
History of India	100	II Class - 9	
History of Europe	100	III Class - 3	
History of England	100	<u>Total</u> 27	
History of USA	100		
I Class - 19			
II Class - 16			
<u>Total</u> 35			
Total percentage of Pass 90%		Passed percentage - 46%	
<u>I B.Com.,</u>		<u>I B.Sc., Maths</u>	
English	95	Tamil	96
Economics	92	English	75
Marketing	92	Integral Calculus	88
Accountancy	68	Sequences & Series & Trigonometry	84

Class & Name of the subject	Percentage of pass	Class & Name of the subject	Percentage of pass
<u>II B.Sc., Maths</u>		<u>II B.Sc., Physics</u>	
Tamil	100	Tamil	94
English	95	English	79
Analytical Geometry of three Dimensions & Vectors	90	Electromagnetism	100
Number system and theory of equations, set theory	85	-do- (Practical)	100
Ancillary Thermal Physics	86	Ancillary Mathematics	100
Ancillary Thermal Physics (Practical)	100	Ancillary Chemistry	89
		-do- (Practical)	95
<u>III B.Sc., Maths</u>		<u>III B.Sc., Physics</u>	
Real Analysis	85	Nuclear Physics	95
Linear Algebra	90	Electronics	100
Linear Programming	100	Physics Practical	100
Operation Research	100	- do -	100
Ancillary physics Accountics & Optics	100	Project I (Internal only)	100
-do- (Practical)	100	Project II "	100
		Ancillary Chemistry	95
I Class - 12		- do - (Practical)	100
II Class - 2		First Class - 17	
Total	14	Passed percentage - 81%	
		<u>I B.Sc. Chemistry</u>	
Passed percentage - 70%		Tamil	100
		English	91
<u>I B.Sc., Physics</u>		Organic Inorganic & Physics Chemistry	65
Tamil	100	- do - (Practical)	100
English	94	Ancillary Mathematics	74
Geometrical Optics & Thermal Physics	89	<u>II B.Sc., Chemistry</u>	
-do- Practical	100	Tamil	100
Ancillary Mathematics	72	English	75
		Organic & Inorganic	60
		- do - (Practical)	100
		Ancillary Mathematics	95
		Ancillary Physics	80
		- do - (Practical)	100

Class & Name of the subject	Percentage of pass	Class & Name of the subject	Percentage of pass
<u>III B.Sc., Chemistry</u>		<u>II M.Com.,</u>	
Physical Chemistry	82	Advanced Accountancy-II	78
Organic Chemistry	100	Advanced Costing-II	72
Applied Chemistry (Internal only)	100	Taxation & Tax Planning-II	89
Practical Chemistry	100	Cost Audit & Management Audit	94
- do -	100	I Class - 7	
- do -	100	Percentage of pass - 39%	
Ancillary Physics	95	<u>I B.A.,</u>	
- do - (Practical)	100	Tamil	100
I Class - 15		English	92
Passed percentaga - 68%		History of India	98
<u>I M.A.,</u>		Modern Governments	100
History of Tamilnadu	95	<u>II B A ,</u>	
Historiography & Historical Methods	100	Tamil	97
History of Europe	100	English	57
Constitutional History of England	95	History of Europe	44
<u>II M.A.,</u>		General Economics	94
History of Tamilnadu	73	<u>III B.A.,</u>	
General Easay	100	History of India	100
History of USA	67	History of Europe	95
History of Russia	93	Liberal Movements	100
I Class - 10		History of Tamil Nadu	100
Percentage of pass - 67%		<u>I B Com.,</u>	
<u>I M.Com.,</u>		English	92
Public Enterprise	83	Economics Analysis	77
Management Accounting & Financial Control - II	94	Marketing 1	65
Marketing & Marketing Research-II	100	Advanced Accountancy	88
Advanced Business Statistics-II	100		

Class & Name of the subject	Percentage of pass	Class & Name of the subject	Percentage of pass
<u>II B.Com.,</u>		<u>I B.Sc., Physics</u>	
Industrial Organisation	61	Tamil	97
Business Correspondence & Office Methods	89	English	100
Elements of Company Organisation	98	Mechanics, General Physics & Sound	97
Banking Law and Practice	79	Ancillary Maths	97
Business Statistics	94	<u>II B.Sc., Physics</u>	
<u>III B.Com.,</u>		Tamil	100
Advanced Accountancy	100	English	71
Commercial and Industrial Law	95	Electricity	94
Auditing	100	Ancillary Chemistry	100
Costing	97	Ancillary Maths	82
Income Tax Law & Practice	97	<u>III B.Sc., (P)</u>	
<u>I B.Sc., Maths</u>		Physics Optics & Spectroscopy	100
Tamil	100	Advanced mechanics & Atomic Physics	89
English	100	Ancillary Chemistry	100
Differential Calculus	100	<u>I B.Sc., Chemistry</u>	
Statistics Applications	100	Tamil	100
<u>II B.Sc , Maths</u>		English	100
Tamil	100	Chemistry. Organic, Inorganic, Physical	100
English	63	Mathematics I	95
Analytical Geometry & Two dimentions	88	<u>II B.Sc., Chemistry</u>	
Differential Equations and applications	100	Tamil	100
Ancillary Physics	100	English	85
<u>III B.Sc , Maths</u>		Chemistry, Organic Physical Chemistry	100
Mechanics	71	Physics, Mechanics & Properties of matter	100
Modern Algebra	62	Mathematics III	85
Computer Science Program	95	<u>III B.Sc., Chemistry</u>	
Graph Theory	60	Inorganic Chemistry	85
Ancillary Physics	48	Physical Chemistry	85
		Organic Chemistry	90
		Electricity & Electronics	95

## ENDOWMENT PRIZES

The Endowment Prizes are awarded to the following students who came first in their respective branches of study in the University Examinations :

1. Sri M. S. Dharma Raja Endowment Prize : B.Com.,  
N. Sankaranarayanan.
2. Srimathy M. S. Ammani Ammal Endowment Prize : B.A.,  
G. Velmurugan.
3. Dr. D. Regupathy Raja Endowment Prize : M.Com ,  
S. Ratnavel.
4. Sri P. A. P. Alaga Raja Endowment Prize : M.A., History  
K. Saravanan.
5. Sri T. C. Ramasamy Raja Endowment Prize : B.Sc. Maths.  
S. Vivek Kumar.
6. Sri N. R. Krishnama Raja Endowment Prize : B.Sc., Chemistry  
R. Ramaraj.
7. Sri N. R. K. Sethurammammal Endowment Prize : B.Sc., Physics  
S. Ramanathan.
8. Sri M. P. V. Ayyanar Raja Endowment Prize : Best Student  
A. P. Thirugnanam. III B.A.,
9. Srimathi K. B. P. Damayanthi Ammal Endowment Prize :
  - a) Part I Tamil - R. Kalaiarasu
  - b) Part II English - A. P. Thirugnanam
10. Sri K. B. Pattabirama Raja Endowment Prize :
  - a) Best Sportsman  
R. Ramkumar
  - b) B.Com , Part II English  
S. Balaji II B.Com.,

## STAFF :

At present there are 45 teaching staff including one part-time lawyer and 21 non-teaching staff. M/s. V. Venkataraman and D. Venkateswaran joined as Lecturers in History. Thiru K. Ramesh joined the department to gain experience in teaching.

The Principal was the Convener of the Senate Sub - Committee to make suggestions to revise the TNPC Act, Convener, University Committee to suggest revision of Special Fees in Colleges, Member, University General Inspection Commission, University Representative on the Govt. Committee to review the workload norms of College teachers and other allied matters, Member, Board of Studies in History (PG), Madurai Kamaraj University, Member, Board of Studies in History (UG) Vivekananda College. (Autonomous) Tiruvedakam, Member, Board of Studies in History, Lady Doak College (Autonomous), Madurai, Member, Board of Studies in History, Government Arts College for Men (Autonomous), Kumbakonam, Member, Board of Studies in History, Annamalai University, Member, Advisory Committee, University Department of Youth Welfare, Member, Advisory Committee, University Department of NSS, University Representative, Governing Body of VOC College, Tuticorin, University Representative, Governing Council, Arulmigu Palani yandavar College of Arts & Culture, Palani, Convener, Workshop on reintroduction of Part IV at Sri Parasakthi College, Courtallam on 18, 19-08-90. Delivered Valedictory Address of the IV Refresher Course in History at the Academic Staff College, Coimbatore on 19-03-91 and participated in the UGC National Seminar on Dr. J. C. Kumarappa on 20-3-91 at Madurai Kamaraj University.

#### ORIENTATION/REFRESHER COURSE FOR STAFF

M/s M. Vaidyanathan, N. Subramanian, Lecturers in Maths attended Refresher Course in Computer Applications' at Rani Durgavathi University, Jabalpur from 27th July 1990 to 16th August 1990. Mr. S. Muthukrishnan Lecturer in Commerce attended N. S. S. Orientation Course at Coimbatore from 11-9-90 to 23-9-90. Thiru K. Sundararaj, Lecturer in Commerce attended Orientation Programme at Madurai Kamaraj University from 17-8-90 to 15-9-90. Thiru V. Lakshminarasimharaghavan attended a Refresher Course in Real Analysis conducted by Ramanujam Institute of Advanced Studies, Madras University from 29-8-90 to 20-9-90. Thiru T. V. Chinnasamy, Lecturer in Physics, attended Refresher Course at Sri Venkateswara University, Thiruppathi from 24-12-90 to 15-1-91. Thiru L. Rengarajan, Lecturer in Commerce attended Refresher Course on Commerce at Pondicherry University from 12-2-91 to 11-3-91. Thiru J. Dharmaraj, Lecturer in History attended Refresher Course on the History of Muslims and African Countries' at Bharathiar University, Coimbatore from 27-2-91 to 19-3-91. Dr. T. Thangaraj, Lecturer in Chemistry attended Refresher Course on "Stereo Chemistry" at University of Madras from 4-3-91 to 29-3-91.

#### LIBRARY

In the beginning of the academic year there were 11,895 books in our college library. We have purchased 167 books during this year. Thus, the total number of volumes in the library is 12,062.

## FEE CONCESSIONS & SCHOLARSHIPS

The following amounts were disbursed to students towards Fee Concessions & Scholarships  
Fee Concession : Rs. 14,895/-

### Scholarship :

Backward Class	41,315
MBC/DNC	11,665
Scheduled Caste	1,33,966
Adhoc Merit to SC	3,000
National Loan Scholarship	1,460
State Collegiate Scholarship	1,890
Prize Money Award for S. C.	3,250
Free Education to B. C.	56,494
D. N. C.	43,830
M. B. C.	20,632
S. C.	29,550

### ORIENTATION PROGRAMME FOR STUDENTS :

A One day Orientation Programme was conducted for the First year degree students on 6—7—90 in which they were acquainted with the various programmes of the college.

### INDEPENDANCE & REPUBLIC DAY CELEBRATIONS :

Independance Day was celebrated on 15—8—90. Prof. P. Ramachandran, Head of the Department of Tamil hoisted the National Flag and delivered the Independance Day address. The Republic Day was celebrated on 26—1—91. Lion P. A. B. Raju, hoisted the National Flag and delivered Republic Day Address. As a part of the celebration of Republic Day Mini Marathon Race was flagged off by Sri N. R. Subramania Raja, Secretary of our College.

### POST GRADUATE HISTORY ACADEMY :

#### STAFF PARTICIPATION :

Sl.	Name	Participation	Date
1.	Mr. P. Chandrasekaran	Indian History Congress at Gorakpur	17 & 18-8-90
2.	Mr. P. Chandrasekaran	Seminar on Epigraphy	25 & 26-11-90
3.	Mr. P. Gomathinayagam	National Seminar on National Integration at M. K. University	21 & 23-1-91



4.	Mr. G. Radhakrishnan	Seminar on Gandhian Thought	30 & 31-1-91
5.	Mr. P. Chandrasekaran	Seminar on Epigraphy Tanjore	1 & 2-2-91
6.	Dr. A. Subramanian	Seminar in Dimension of Inflation in India (VHNSN, VNR)	8-2-91
7.	Dr. A. Subramanian	} COHSSIP lectures at VHNSN, Virudhunagar.	28-2-91
8.	Mr. S. Ravichandran		
9.	Mr. J. Dharmaraj	Refresher Course Bharathiar University, Coimbatore.	27-2-91 to 19-3-91
10.	Mr. P. Gomathinayagam	Special lecture on Relevance of History Govt. Arts College, Melur.	12-3-91

An Inter-collegiate seminar on the Dimensions of Indian History was organised by the Post Graduate History circle, VVV College for women on 16-2-1991. About 40 post-graduate students of our college attended this seminar as delegates. Mr. P. Gomathinayagam presented a paper on the Future of Indian Democracy and Mr. J. Dharmaraj presented a paper on Political Parties in India.

Prof. Pulavar S. Raju of Tamil University delivered a lecture on Epigraphy on 25-3-91.

#### CLUSTER PROGRAMME:

Our department organises cluster programme in collaboration with the Department of History VVV College for Women, Virudhunagar. Mr. S. Ravichandran is in-charge of programme. Mr. P. Chandrasekaran assisted him. Under this programme guest lectures were delivered by the faculty members of that college and our faculty members delivered guest lectures to their students.

#### CERTIFICATE COURSE IN GANDHIAN THOUGHT :

The course commenced on 7th December 1990. The classes were handled by M/s. G Radhakrishnan, P. Chandrasekaran and P. Chandra Prabhu, Special lectures were delivered by all the faculty members. Thiru K. Muniyandi, Secretary of Gandhi Niketan Ashram, T. Kallupatty delivered a special lecture on Sarvodaya on 28-12-90. Among the 25 students admitted in the course twenty wrote the examination on 6-3-91 and 7-3-91.

#### ACTIVITIES

On 9th August 1990 Dr. Raman Natarajan of Toronto University, Canada, delivered a guest lecture on Source Materials for the history of Kattabomman. On 19th October Dr. S Manickam, Professor and Head, School of Historical Studies, Madurai Kamaraj University

delivered a special lecture on the recent trends in Tamil historiography. On 20th October a one-day inter-collegiate seminar was organised on the recent trends in international relation. Around 50 students from VVV College for Women, Virudhunagar attended on delegates. Dr. G. Venkatesan was the co-ordinator of the sessions. The papers were presented as follows.

1. Dr P. B. Gopalakrishnan (M. K. University) - Arms Race and World Peace
2. Dr. B. Johnson (M. K. University) - The Cold War
3. Mrs. Esther Ravi (VVV College, VNR) - The Gulf Crisis,
4. Mr. T. Marimuthu (Rajus' College) - Space Research and World Peace
5. Mr P. Gomathinayagam - Perestroika and International Relations

#### CERTIFICATE COURSE IN EPIGRAPHY AND ARCHITECTURE

The course was inaugurated on 27-7-90 by Mr. M. Chandravanam, Curator of Museum, State department of Archaeology, Courtallam. 40 students attended the course. Classes were conducted every Monday after 4 P. M. The classes were handled by M/s. P. Chandrasekaran, Dr. A. Subramanian and M. Chandravanam. A field trip of the students was organised to places like Tirupparankunram and Alagarkoil.

#### CERTIFICATE COURSE IN JOURNALISM AND MASS COMMUNICATION

The department has got affiliation this year for Certificate Course in Journalism and Mass Communication. Mr. V. Venkataraman is the staff in-charge of the course. Graduates are eligible to attend this course. Eleven students were admitted to the course. The classes commenced on 26-12-90, M/s. P. Gomathinayagam and P. Chandrasekaran are the other faculty members who are assigned responsibility to conduct the course. M/s Dr. A. Subramanian, J. Dharmaraj, G. Radhakrishnan, V. Suresh Taliath, L. Rengarajan and T. Ramakrishnan are the staff who have handled classes. The students of Journalism were taken to the office of Daily Thanthi for practical course on 9-9-91. On 21-2-91 a special meeting was held M/s Sakthivel Raja, Ganesan and Ramakrishnan the reporters at Rajapalayam delivered lectures on the practical aspects of journalism. On 27-2-91 Mr. Manivannan, M. A., M. Phil., Research Scholar of Madurai Kamaraj University delivered a lecture.

#### CERTIFICATE COURSE IN SALESMANSHIP

A Certificate course in salesmanship was started this year under the auspices of the Department of Commerce. Mr. L. Natarajan, Senior Lecturer in Commerce is the staff in charge

of the course. The classes for the students of Certificate Course in Salesmanship began on 17th January 1991. Sixteen students were admitted into the course. On 26-2-91 Prof M. Rajasekar, M. B. A., Department of Business Administration, A. J. College, Sivakasi delivered a lecture on 'Practical Psychology'

### COURSE ON COMPUTER LANGUAGE:

The College offers a three month course on Computer Language. Thiru. C. Antony Deva-sahayam is in charge of the Programme and he is ably assisted by M/s. V. Lakshminarasimha ragavan, M. Vaidyanathan and N. Subramanian of the Mathematics Department in conduc-ting the course. 40 Students got the benefit of the course this year.

### TUTORIAL SYSTEM

The tutorial system has been functioning well. Each class is assigned to the care of two tutors. This system enables us to pay personal attention on the academic track record of each student. It strengthens personal contact between the teachers and the taught and fosters healthy relationship between them. The tutorial system also enables the tutors to assess the conduct and character of their wards.

### TAMIL MANDRAM

K. Kalyanasundaram, II B.Sc. (C), N. Ramesh, II B.Sc. (C), Pondithurai II B. Com. and Jeyakumar, I B.Sc. (C) participated in the poetic competition conducted by Sri Ramakrishna Mission Vidyalaya, Perianaickanpalayam, Coimbatore and got prizes and Certificates. Mohan, I B.Sc., (M) and N. Ramesh, II B.Sc. (C) got the prizes in the Essay / Poetic competitions organised by the Seethakhathi Trust during Fifth Islamic Tamil Conference at Keelakkarai. N. Ramesh, II B.Sc. (C) and Kalyanasundaram, II B.Sc., (C) got Certificates from Kamar Kazhagam, Madras, for their Essay/Poem. Liyakat Ali, III B.A., got a certificate from Daiva Neri Kazhagam, Madurai, for his essay.

### ENGLISH ASSOCIATION

Special coaching classes for the weaker students were conducted and boys were given suitable training in developing grammar skills during these hours. A three hour model test on English on the University pattern was conducted for I B.A./B.Sc./B.Com. Students. Besides newspaper cuttings related to analysis of English Writers - foreign and native know your English columns' and other literary write-ups were exhibited in the Notice Board exclu-sively set aside for the Department of English. Two students one from II B. Com. and another from II B Sc. Chemistry-were sponsored to the Oratorical contest in English con-ducted by the Y's men club of Virudhunagar on "Gulf war and its Repurcussions on Human welfare."

## ADULT EDUCATION AND EXTENSION PROGRAMME

5 Adult Literacy Centres were started in our service areas. A remarkable achievement during this period was the starting of a Primary School at Alagapuri Village. The school was formally declared opened by the District Collector Shri T. S. Sridhar, I. A. S., by lighting of 'Kuthuvilakku' on 14-11-90. The Rajapalayam Panchayat Union Chairman Shri R. Vinayaga-moorthy, Shri V. P. Rajan, M. L. A., Our College Governing Council President Shri A. A. Subba Raja graced the occasion. A 100% Literacy Programme at Alagapuri Village was started on the same day. Shri R. Rengasamy, AEEP Director, Madurai Kamaraj University inaugurated the programme. AEEP volunteers have undertaken the work with the help of the NSS students of Government Higher Secondary School, Chatrapatti. With the help of the Rotary Club of Rajapalayam a bore-well pump set has been installed in Appanoor village. 30 student volunteers are involved in Mass Functional Literacy Programme. The students were given 'Orientation' to carry out 'Each one teach one' programme.

## POPULATION EDUCATION CLUB

60 students were enrolled this year. They were engaged in creating awareness about small family among rural people. They participated in a programme organised by Thiru K J. Fajalinga Raja during August. 1990 at Gandhi Kalai Mandram on the fore distribution of seeds and subsequently distributed the same to people in and around Rajapalayam. Oratorical and essay competitions were held on the Effects of Population Explosion. Dr. M.S. Udayamurthy, addressed the Club in the month of Oct. 91. The volunteers of Club were actively associated with the adult education programmes organised by the Department of AEEP.

## NATIONAL CADET CORPS

The strength of the coy at present is 45. Parades were started on 28th July 1990 and completed on 07 February 1991. Cadets attended Range Firings at Krishnankoil on 12 December 1990.

Cadets detailed for the different camps are given below:

<u>Type of Camp</u>		<u>Duration</u>	<u>No. of cadets</u>
1	Combined Annual Training Camp, Nagamalai	15-5-90 to 26-5-90	2
2	—do—      Pettai	11-6-90 to 22-6-90	8
3	—do—      Virudhunagar	21-12-90 to 01-01-91	9
4	—do—      Pattiveeranpatti	22-12-90 to 02-01-91	1 officer + 9

5	—do—	Pasumalai	23—12—90 to 03—01—91	3
6	Cycle Expedition cum Adventurous Training		22—12—90 to 01—01—91	1
7	Rock climbing training camp Gwalior		22—10—90 to 11—11—90	1
8	Army Attachment Camp, Belgaum		12—05—90 to 26—05—90	1

90/28002 Cdt Jayaganesh, M and 90/28021 Cdt Muthukrishnan are selected for the Pre RDC.

10 cadets appeared for 'B' Certificate Examination on 20—02—91 at PMT College, Melaneelithanallur and 5 cadet, appeared for 'C' Certificate Examination on 04—03—91 at ANJA College, Sivakasi.

### NATIONAL SERVICE SCHEME

There are 100 students volunteers in Unit 60 and 102 in Unit 115. NSS Programme Officers and 40 volunteers welcomed and gave refreshments to a team of 25 volunteers from "CANNON GYM" youth organisation who were on an inter-state cycle expedition towards creating awareness on literacy on 7th July 1990 when they passed through own town.

The N. S. S. Units organised a Service Programme to help the Sri lankan refugees camping at Rajapalayam. 103 Towels, One Carom Board and a Tennicoit Net and Ball collected as donation were donated by our Principal in the presence of Revenue Divisional Officer and Tahsildar, on 19th August 90 On 20th August 1990 Thiru V. Suresh Taliath and S. Muthukrishnan N. S. S. Programme Officers participated in the meeting on evaluative work of the literacy Programme of N.S.S. at University City Complex, Madurai. On 20th August 1990, 20 N.S.S. Volunteers render services to Rajapalayam Junior Chamber for conducting Medical Camp to Ceylon Refugees Camp at Rajapalayam.

An evaluation unit of Madras Institute of Development studies visited our college and the adopted villages P. S. K. Malayapuram, Somyapuram, Mamsapuram and some other places where Mass Programme of Functional Literacy were organised. The team appreciated the good work done by our N. S. S. Units.

Mr S. Muthukrishnan, N. S. S. Programme Officer of Unit 115 participated in the orientation course for N. S. S. Programme Officer's from 11th to 23rd September 1990 at Avinashilingam Home Science University, Coimbatore.

A. Muthukumar, Ex-NSS Volunteer was appointed as National Service Volunteer to implement MPFL work of the NSS of this College. The International Literacy Day was celebrated on 8th Sept. 1990. Our N. S. S Units organised a procession along with other N. S. S. Units of local schools. Our college Secretary Sri N. R. Subramania Raja inaugurated the procession and our Principal, Headmasters of SSGH School and AKDD Boys School felicitated the volunteers. M/s. K. Kalyanasundaram, II B.Sc.(C), S. Nandagopal, II B.Sc.(M), S. Pandidurai II B. Com., S. Pitchaimani, I B.Com., participated in International Literacy Day Celebration's at Madurai Kamaraj University. On 8th September 1990 Thiru V. Suresh-Taliath, N. S. S. Programme Officer participated in the 2 day conference of Programme officers on 22nd & 23rd September 1990 at Aditanar College of Arts & Science, Tiruchendur. Four N. S. S. Volunteers M/s. V. Natesan, II B.Sc.(C), N. Ramesh, II B.Sc.(C), B. Mahesh, II B.Sc. (M), P. Gurumanickam, II B.Sc. (M) participated in the one day seminar on "Girl Child Year" at Madurai Kamaraj University on 27th October 1990.

A. Muthukumar, National Service Volunteer, participated in the orientation training from 17th November to 7th December 1990 at Gandhigram Rural Institute Gandhigram. Our N. S. S. cultural troops staged a cultural programme on 19-1-91 at Mangapuram, Srivilliputtur as per the request of the Principal, SFR College, Sivakasi. One Day NSS Camp was conducted in college and 50 volunteers formed a NSS Kitchen garden near the Hostel on the Independence Day on 15-8-90.

N. Rajkumar, NSS Volunteer was chosen by the University to participate in the 15 days National Integration Camp held at Andaman Nicobar Island from 10th March to 22nd March 1991.

A 10 days Special Camp on "Youth for Mass Literacy" from 8-2-91 to 17-2-91 at Vembakottai, a Panchayat 30 K. M. away from Rajapalayam. Hundred volunteers of the college campus at vembakottai Dam site. The camp was inaugurated on 8-2-91 under the Presidentship of Sri A. A. Subba Raja, President of our College Governing Council. Sri N. R. Subramania Raja, Secretary inaugurated the camp. Our Principal introduced the camp activities. Prof. S. Raju, N. S. S Co-ordinator, Madurai Kamaraj University delivered the special address. Sri N. Perumalsamy Chairman Vambakkottai Panchayat. M/s. R. Damodaran, P. Gomathinayagam, C. Antony Devasahayam, Sri H. Srinivasan, Manager, United India Insurance felicitated the volunteers. A Survey of the village was undertaken. Literacy Day, Eco Development Day, Women's Rights Day, Pattimandram, Youth Enlightenment Day, Social upliftment Day, Village Upliftment Day were celebrated besides undertaking literacy and development activities.

### STUDENT SERVICES :

#### Orientation Programme :

An orientation programme was conducted on 6-7-90 at the College campus. The Programme was meant for the I year B. A., B. Sc., B, Com., Students. The Programme was

held in two sessions. The members of the various disciplines of the College spoke on important aspects of Higher Education, viz., Semester system, Associations and Tutorial systems, Library and its uses, Scholarships and endowments, conduct and behaviour, career and competitive examinations NSS, NCC, Rotaract Club, NAEP, Population Education Club, Youth Welfare and Physical Education.

#### Youth Festival I :

Under the auspices of Madurai Kamaraj University Department of Youth Welfare. University level Youth festival was held on 7th 8th 9th and 10th January 1991 at S. R. N. M. College, Sattur. Our college students M/s. B. Balakrishnan, B. Selvagesan, R. David Rajan, S. Gurusamy, R. Muthusamy and R. Murugan participated in Villupattu competition and won the Silver Medal.

#### Youth Festival II :

Tamil Nadu Rural Arts Development Centre, Madurai and V. H. N. S. N. College, Virudhunagar, jointly organised a University level Youth Festival styled "VHNSNC MIGHTY '91" on 21st & 22nd February 1991. Our college students participated in Villupattu competition and won Gold Medals.

#### CAREER CORNER :

Students are informed about the particulars of the UPSC and other Competitive Examinations and other career opportunities available to them.

#### INTER COLLEGIATE HIKING PROGRAMME:

The Inter Collegiate Hiking Programme was held from 15th February to 18th February 1991. 50 students from colleges took part in the Hiking.

The inauguration function was held on 15-2-91 evening at the foot of the Western Ghats near Ayyanar falls Thiru A. A. Subba Raja, President College Governing Council presided and Thiru N. R. Subramania Raja, Secretary, College Governing Council, Inaugurated the function. The team was led by Mr. S. Somasekaran and Mr. B. Sadasivan of our College. The participating volunteers covered 6000 feet height of the Western Ghats in 5 hours 20 minutes.

#### POST GRADUATE COMMERCE ACADEMY (1990 - 91)

Under auspices of the Post Graduate Commerce Academy Guest Lectures were arranged for the Commerce Post Graduate students. Prof. N. Thanulingam, M Com, Ph D., Head of the Department of Commerce, Madurai Kamaraj University gave a talk on "Consumer

Protection Council on 9-10-90. Prof E. Gorden, M. Com., M. Phil., Department of Commerce, A. J. College, Sivakasi, gave a lecture on "Privatisation of Public Enterprise" on 12-10-90. Thiru V.V.R. Muthu, B. Com. (Hons), Marketing Executive, Idhayam Gingili Oil, gave a lecture on "Marketing Strategy" on 22-3-91.

### CONCLUSION

With a supreme sense of satisfaction and fulfilment I am presenting this Annual Report. When I joined this College on 7-7-1977 a couple of degree courses were offered: B.Com. & B.A., There were 359 students and 22 teaching and 14 non teaching staff. I took charge as Principal on 4-6-1979 and became regular Principal of the College on 1-12-1979. The College since then witnessed the introduction of B.Sc., Chemistry in 1979, B.Sc., Maths in 1980, M.Com. in 1982, M.A. History in 1983. B.Sc., Physics in 1987, Certificate Course on Gandhian Thought in 1988, full time M.Phil. course in History and a Certificate Course in Russian Language in 1989, Certificate Courses in Journalism and Mass Communications and Salesmanship this year. Besides these a Certificate Course in Epigraphy Archiology & a Certificate Course on Computer Language are offered by our College. This year there are 610 students, 45 teaching and 21 non teaching staff. 16 teaching staff had taken their M.Phil. degree since they joined this college. During the decade 1980-1990 the College had received more than 13 lakhs of rupees as UGC Grants, Physical expansion of infrastructure is equally impressive. First floor on the eastern & western wings, expansion of class rooms on the western ground floor, construction of Lunch Room on the north, strengthening of the Library. fully equipped Chemistry & Physical Labs, expansion of playgrounds & Gymnastic facilities were made possible during this period. This is no mean achievement.

This achievement was largely possible thanks to the sustained support and constructive cooperation so liberally extended by past Presidents College Governing Council Sri N. R. Ramachandra Raja Sri T. R. K. Kothandarama Raja and the present President Sri A.A. Subba Raja, the past Secretaries, Sri M. S. D. Chandrasekara Raja and Sri N. R. K. Subbu Ram Raja and the present Secretary Sri N. R. Subramania Raja, our college Auditor Sri T. R. K. Ramakrushna Rajha and members of the Chavadi Committee and College Governing Council. I remember with gratitude the enthusiastic encouragement so generously given to me by our beloved P. B. Pattabirama Raja. I owe a debt of gratitude to all the literary and service associations and organisations in our town in particular and the public in general for the opportunities provided to me to come into frequent contact with them. How can I forget the academic and administrative support so cordially extended by our staff teaching and non-teaching, who worked with me as a well-knit team. Oh! My students. They are a marvellous lot. By and large they have been with us to run the college rather smoothly. 1 B.sc. (M) all passed in all 4 subjects. 4 B.A., Students Rank holders. 1 B.Com, student 100% in Accounting. I wish them all the best in the ensuing University examination and all success later in the world of work. With a heart filled with gratitude, affection and sweet sentiments I bid good bye and leave the mantle of responsibility to further the glory and greatness of this College to my worthy successor. Thank you one and all.



## கல்லூரி நாள் விழா




கல்லூரி செயலாளர் அவர்கள் கல்லூரி துணை இயக்குநர் அவர்களை வரவேற்கிறார்.



கல்லூரி துணை இயக்குநர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.



கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் ஓய்வு பெறும் கல்லூரி முதல்வர் அவர்களை பாராட்டி சிறப்புறையாற்றுகிறார்:



கல்லூரி செயலர் அவர்கள் ஓய்வு பெறும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தரை கூறுகிறார்.

நாட்டுத் தொண்டுத் திட்ட நிறப்பு முகாம் - 1991  
வெம்பக்கோட்டை.



முகாம் அறிமுகம் - கல்லூரி முதல்வர் டாக்டர் G. வெங்கடேசன்



முகாம் தொடக்கவுரை - கல்லூரி ஆட்சிமன்றக்குழுச் செயலர்  
திருமிகு N. R. கம்ரமணிய ராஜா



சிறப்புரை - மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுத் தொண்டுத் திட்ட  
ஒருங்கிணைப்பாளர் திரு S. ராஜ்






இலங்கை அகதிகளுக்கு கல்லூரி நாட்டுத் தொண்டுத் திட்டத்தின் சார்பாக  
கல்லூரி நாட்டுத் தொண்டுத் திட்டத்தின் சார்பாக அளிக்கப்பட்ட கார்சி.



வெம்பக்கோட்டைக் கால்வாயில் படிமண் அகற்றும் பணியில் நமது மாணவர்கள்.



பாறைப்பட்டி கிராமத்தில்

நாட்டுத் தொண்டுத் திட்ட நிறப்பு முகாம் - 1991  
வெம்பக்கோட்டை.



பாறைப்பட்டி கிராமத்தில் சிறுவர்களிடையே எழுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.



கிராமத்தில் சிறுவர்களைப் போக்க பல்கலை நிகழ்ச்சி.



ஓய்வுபெறும் கல்லூரி முதல்வர் அவர்களை ஆசிரியர்கள் சார்பாக தமிழ்த்துறைத் தலைவர் பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்கள்.



விடுதி நாள் விழா



# THE CYCLONE IN THE BAY OF BENGAL

T. MARIMUTHU, M.A., (Hist), BGL  
M.Sc., M.Phil,  
Head, Dept of Physics

## CAPTION :

The Bay of Bengal provides fertile environments for the formation of cyclones which mostly hit the areas of east coast. However, some of them drift and describe a locus and finally hit Bengal, a vulnerable point to the cyclone formed in its Bay.



As the earth rotates about its axis inclined ( $23\frac{1}{2}^{\circ}$ ) to its orbital plane, the intensity of sun's radiation on earth widely varies from place to place and hence it causes a broad spectrum of seasons from its pole to pole. Moreover earth's rotation deflects the air in the northern hemisphere to the right and with southern hemisphere to the left. The interaction between the difference in pressure and the deflection of air naturally creates cyclones, mostly around the equator.

The cyclone is a large region of atmospheric circulation with relatively low barometric pressure in the centre and higher pressure outside. The centre of the cyclone is called 'EYE' and the diameter of the intensive part of the cyclone ranges from few kilometres to several hundred kilometres.

A giant cyclone known as 'hurricane' rotates on the smooth water surface of sea like a spinning top on a plane glass. However, as it crosses the land it dies out soon by exhausting its entire mechanical energy due to obstacles like rocks, structures and trees thereby inflicting untold miseries to the life on the land.

All the cyclones formed in the Bay of Bengal drift to westward - towards the east coast of India under the influence of north east winds. The movement of the cyclone of the surface of the sea therefore depends upon the strength of this driving force but the degree of devastation by the cyclone depends upon its accelerated strength that it acquires during its course of motion.

- 1) If the north-east wind is strong enough the cyclone quickly crosses the land on east coast of India since it is pushed up by the winds
- 2) If the wind is weak or fluctuates in strength the cyclone aims at a particular target at the start but hits some other point solely on the north of the previous target.
- 3) If the wind is too weak to push up the cyclone or almost absent, just after the formation of the cyclone, the cyclone persists for some time and moves freely all along the coastal side on its own accord. Thus it describes a locus before it crosses the land.

The Bay of Bengal provides a fertile environment for the formation of cyclone during the north-east monsoon. This is because the bay by its very nature resembles a triangle with Bengal as its vertex, the East and the West coasts of the bay and equator being the sides of this triangle.

The land with all its obstacles is a natural repeller to the cyclone and hence a cyclone tends to cross the land unless it is pushed up by the wind. Otherwise, it simply slides away and gains momentum in the absence of the driving force like north-east wind. So a cyclone originated in the bay and left free or devoid of driving force, starts to move towards the vertex just like a spherical ball rolls down along an inclined plane. Thus it describes a beautiful locus before it crosses the land.

Historical data evince a fact that Bengal is quite vulnerable to such cyclones and most of the cyclones hit Bengal.

The cyclone activated during 12-19 Dec. of 1990 is a typical example of a cyclone moving towards Bengal. It has persisted for seven days due to the weak or almost the absence of the driving force. All the INSAT pictures in the Weather Reports by The Hind on 12th-19th of December 1990 show how the low pressure turns into severe cyclone by acquiring momentum and how the locus is described by the cyclone all along the coast areas. The locus of this cyclone portrays its movement along MDS (Madras of Tamilnadu), VSK (Visakapattinam of Andhra Pradesh), CTK (Cuttack of Orissa) and CAL (Calcutta of Bengal) before it has crossed the land of Bengal.

The advanced meteorological studies and the advent of space research by low orbital weather satellites like Nimbus and Tirus of NASA and geo-stationary orbital satellites like INSATS have made the FORECASTING with high degree of accuracy and rendered invaluable service to the betterment of lives on earth.

1. இன்பமே எந்நாளும் துன்பயில்லை  
(நாவுக்கரசர்)
2. 'ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே' - திருமந்திரம்  
திருமூலர்
3. மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்  
(பெரியாழ்வார்)
4. "துணறுந்தன் வாயால் கெடும்  
(பழமொழி)

# PLACE NAMES IN SIVAGANGA REGION

Dr. A. SUBRAMANIAN,  
Dept. of History.

## INTRODUCTION

Any historical account of a geographical region cannot be deemed to be complete unless a critical analysis of its Place Names is attempted. An effort is made here to highlight some of the basic aspects of Place Name types in the Sivaganga Taluk of the Pasumpon Thevar Tirumagan district of Tamil Nadu.

## AREA OF INTEREST

Sivaganga region lies in the northern part of the erstwhile Ramnad district. Madurai district fringes it on the west.

Prominent places in Sivaganga taluk are Aramanai Siravayal, Kuttanur, Manamadurai, Nattarasankottai, Paganeri, Panangudi, and Tiruppuvanam apart from Sivaganga town itself.

The National Highway from Madurai to Rameswaram passes through Manamadurai and Parthipanur while the state highway connects Manamadurai with Tiruppattur and Pudukkottai district in the north.

Railway Stations in the region such as Muttanendal and Tiruppachchetti add to the potential.

The Vaigai river crosses the Taluk as a tangent in North west-South east axis. There are many patches of reserved forests, though arid.

## ANTIQUARIAN PLACE NAMES

It is interesting to note that some place names in Sivaganga Taluk are known to us from epigraphs of 13th Century if not earlier.

The Marundisvara Temple at Eriyur (337-339 of 1923). Pralaya-Vitankesvara Temple at Kanur (366 of 1961-62). Somanatha swami temple at Manamadurai (438 to 450 of 1924) Nilakanteswar temple at Paganeri (330-332 of 1949-50). the Vikrama Pandyesvara temple at Solapuram (485-502 of 1909). the Malaikolundisvara temple at Torumalai (1041-Of 1931-32). Perumal temple at Tiruppachchetti (71-78 of 1928-29) the Uma Mahesvara temple at Vadavampatti are known to contain inscriptions recording charitable endowments. As we can easily infer most of them are Pandya records.

---

\* Paper read at the First Seminar of the Sivaganga Historical Society on December 9, 1989.

Some records speak of exclusive centres for scholars.

Ambalattadi at Sivapuri - 59/28-29 4th regnal years.

Nrpasekhara at same place - 17/28-29 9thry of Sri Mara Sri Vallabha

Solakulantaka from same place Solamartanda dated in the Tribhuvanachakra  
vartin 42nd year of the Kullott 12th cent A-D, Jatavarman

Uttamasola 494/096th year of Jatavarman Vira Pandya.

Tirukoshtiyur was declared as a Devadana in the 10th regnal year of Rajaraja-I(320/23)

The village of Chaturvedimangalam is mentioned in a record from same place  
(303 / 27-28).

A matha called after a Mudaliyar is known from Tirukkalkkudi(10+2) year of Sundara  
Pandyadeva (35 of 1916).

Arammanai Siruvayal is extensively known from Epigraphy. It had a Pagai Vendran  
Matha (44 / 24), A record from Chaturvedimangalam (311 / 27 - 28) speaks of a  
Tirugnansanbandar Guhai.

We hear of the arrangements made in various pilgrim centres to recite sacred hymns  
during mediaeval days. Special services were made on the days of auspicious stars.

Bharani — Aramanai Siruvayal (50/24)

Uthiradam — same place deted 19th April 1236.

#### OTHER PLACES OF HISTORICAL INTEREST

Cholapuram about 8 Kilometers north of Sivaganga was established by a Chola king  
with a Linga worship. It is one of the 96 villages for the Nattukottai Chettiars. It is said  
that the Zamindar of Sivaganga got legal descent order from Col. Agnew at the Cholapuram  
Fort (now in ruins) on 3-9-1801.

Idaikattur near Muttanendal railway station is about 13 miles SW of Sivagango. It  
was originally called Alagiya Pandyanallur. Original inhabitants were the Idaiyars  
(Yadhavas). The sacred Hearts Church was built in 1852. Idaikattur Siddhar - belonged  
to this place.

Kalaiyarkoii is 16 Kms east of Sivaganga. It is Kanapper of the Sangam period.  
Muthuvaduganathar ruled the place in 1772. Marudu Pandya annexed it in 1780D. The Fort  
was dismantled by the British on 1-10-1801 and the whole village wapun to flames.

Kollangudi lies 12 Kms east of Sivaganga. It provided blacksmiths for the army of Marudu brothers. The Vettudaiya Kali temple is 500 years old. The palace of Muthuvaduganathar is also found here.

Manamadurai located 18 miles south of Sivaganga was once called Eastern (Isana) Madura. Vanara - Vera - Madurai became corrupted as Manamadurai. The Kalkottaimedu has a Sethupati Fort. This Setupati bridge across the Vaigai river was opened by Viscount Goshen, Madras Governor, on 28-6-1927.

Nattarasankottai, located 10 Kms NE of Sivaganga, has the tomb of poet Kambar.

Okkur, situated 16 Kms north of Sivaganga, had people whose features resembled the descendants of Dasaratha. The poetess Masathiyar of Neduntogai fame and a muslim poet Muthupulavar were born here. The ruler of Sivaganga attacked the company forces here on 28-7-1801.

Paganeri, place where a mahout controlled the wild elephant, lies 20 Kms NE of Sivaganga. We know it from Kalaigal's Ten-Pandi-Singam novel.

Sivagangai town itself was established Sasiyarna-Periya-Udaya-Tevar in 1733.

Tiruppachethi the place where Palm leaf with a sacred poem was washed ashore. A fierce battle took place here on 7-6-1801,

Tiruppuvanam, 25 Kms SE of Madurai, was the sacred Flower garden.

## CONCLUSION

Thus we see that a sizable number of places in Sivaganga Taluk are traceable to the Sangam epoch and the Mediaeval day. Their prominence was underlined by their proximity to the pilgrim highway to Rameswaran (Dhanushkoti). Next factor was their association with the clash between the rulers of Sivaganga and Marudu Brothers on the one side and the East India Company, on the other. Deeper studies on these patterns are however necessary before anything conclusive can be said.

# K. A. ராமசாமி ராஜா

நெல், அரிசி, நவநாளிய வியாபாரம்,  
இராஜபாளையம்.



எங்களிடம் கல், குருணை நீக்கப்பட்ட தரமான அரிசி கிடைக்கும்.



கல்லூரி விடுதிக்கு அரிசி வழங்குபவர்

With best Compliments of:

**M/s. SURESH TRADERS**



Authorised H. M. T. Watches & Authorised Service Agent and  
also Dealer in TITAN Watches and also available  
All Kind of Clocks & Timepieces.

H. O: No. 1, Sandhai Market, RAJAPALAYAM.

Show Room,

B. O: Near Canara Bank, RAJAPALAYAM.

Phone: 20289

With Best Compliments From :



## THE JANAKIRAM MILLS LIMITED

Post Box No. 4, SAKTHI NAGAR,

**RAJAPALAYAM - 626 117.**

Telegram : "SAKTHI"

Phone : 21115

(PBX Three Lines)

Telex : 0442 - 210 JKRM IN

**INSTALLED SPINDLEAGE : 35,504**

SPINNERS OF BEST QUALITY OF  
COTTON YARN COUNTS RANGING FROM 10s TO 80s  
IN HANK AND CONE BOTH SINGLE AND DOUBLED YARN AND  
STAPLE FIBRE YARN OF 31s AND 41s.

## எரி பொருள் சிக்கனம்

எஸ். மோகன்  
I B. Sc. (N)

### முன்னுரை:

அறிவியல் உலகில் 'ஆற்றல் இயல்' மிக முக்கியத்துவம் பிரிவு ஆகும். 'ஆற்றல்' அல்லது 'சக்தி' என்ற சொல்லை தாமஸ்யங் (Thomas Young) என்பவர் 1807-ம் ஆண்டு வெளியிட்டார். ஆற்றல் இயலில் உள்ள 'எரிபொருள்' பற்றிய பகுதி மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த எரிபொருளில் பாதி சமையலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய எரிபொருள் பற்றியும், அதனுடைய சிக்கனம் பற்றியும் ஈண்டுக் காண்போம்.

### எரிபொருள்:

எரிபொருள் என்றவுடன், அதைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், நீர்ப்பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள், பெட்ரோல் குடிக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள், பேருந்துகள், கார்கள் ஆகியவைதான் மனக்கண்முன் தோன்றும். அவை பயன்படுத்தும் எரிபொருள்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. திண்ம, நீர்ம, எரிவாயுக்கள் ஆகியவையே அப்பிரிவுகள் ஆகும்.

### திண்ம எரிபொருள்கள்:

மரம், கரி, நிலக்கரி, சுட்ட நிலக்கரி (Coke) ஆகியன திண்ம எரிபொருள்கள் ஆகும். விறகு இந்தியாவின் முக்கியமான சமையல் எரிபொருளாக இருந்து வருகிறது.

### நீர்ம எரிபொருள்கள்:

நீர்ம எரிபொருளுக்கு உதாரணமாக பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கூறலாம். திண்ம எரிபொருளைவிட நீர்ம எரிபொருள்கள் சிறப்புத்தன்மை உடையன.

### வாயு எரிபொருள்கள்:

நிலக்கரி வாயு, நீர் வாயு, திரவ பெட்ரோலிய வாயுக்கள் (LP/G) ஆகியவற்றை இவற்றிற்கு உதாரணமாகக் கூறலாம். வாயு எரிபொருள்கள் எரியும்போது புகை, கரி, தூள் (சாம்பல்) போன்ற வேண்டாத பொருட்களை வெளியிடாது. இதன் வெப்ப ஆற்றல் அளவு அதிகம். உதாரணமாக LPG-ன் கலோரி மதிப்பு 49,400 கிலோ ஜீல்கள்/கிலோ கிராம் (KJ/KG)

### எரிபொருள்கள் பயன்படுத்தும் அளவு:

இந்தியாவின் நகர்ப்புறங்களில் பெரும்பாலும் விறகே எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பம்பாய் நகரில் உள்ள குடும்பங்களில் பயன்படுத்தும், எரி சக்தியில் 75% மண்ணெண்ணெய் ஆக இருந்தது என்ற விபரம் தெரிய வந்துள்ளது. புர்த்தி (பஞ்சாய்) என் கிராமம் 70%க்கு மேல் கால்நடைச் சாணங்களிலிருந்து பெறப்படும் எரிபொருளைப் பயன்படுத்தி வருகிறது.



எரிபொருள் சிக்கனப்படுத்தும் வழிகள்:

சுள்ளி, சிறு கிளைகள், ஆகியவற்றை மரங்களை வெட்டாமலேயே சேகரிக்கலாம். விறகின் தேவை அதிகரிக்கும்போது அதைப்போக்க தெருவோரம் கிடக்கும் குப்பைக் கூலங்களை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இதனால் சுற்றுப்புறமும் சீரடையும்.

சூரிய அடுப்பு விசயங்களில் முதலில் அக்கரை கொண்ட நாடு இந்தியாதான். சூரிய அடுப்புகளினால் மொத்த எரிபொருளில் கணிசமான சேமிப்பு கிடைக்கும்.

“இலவசமாகக் கொடுத்தால்கூட சூரிய அடுப்பை கிராம ஏழை மக்கள் பயன்படுத்துவார்கள் என்பது சந்தேகமே”; என்று சூரிய அடுப்பை முதலில் பரப்பிய மோகன்பரிக் கூறியது மிகச் சரியானதாகும். ஏனெனில், அவர்கள் சமையல் செய்யும் நேரம் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை. அடுத்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

சாண எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சிக்கனம் பெறலாம். மேலும் வயலுக்கு சத்துமிக்க உரமும் பெறலாம்.

குஜராத்தின் முக்கிய விவசாய கழிவாகிய பருத்தி கார்பிலிருந்து சிறு சிறு அட்டைகள் செய்து அதை எரிபொருளாகப் பயன்படுத்த பம்பாய் அறிவியலர் கூறியதைச் செய்யவேண்டும்.

பிலிப்பைன்சில் நெல் உமியைக் கொண்டு திறம்படச் செயல் புரியும் அடுப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் இம்மாதிரி அடுப்புகள் உருவாக்க முயற்சி செய்யலாம்.

முடிவுரை:

‘சிறு துளி பெருவெள்ளம்’ என்பது நமது நாட்டின் பழமொழி. எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பொருளாதாரத்தை உயர்த்துவோமாக.

எரிபொருளைச் சேமிப்போம்!

வாழ்வில் உயருவோம்!!



## முகம்மது நபியும் - பெண்ணூரிமையும்

கா. பாண்டித்துறை  
II B. Co.

முன்னுரை:-

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற முழக்கம் உலகெங்கும் முழங்கியது ‘ஒரே உலக வேட்கை உயர்ந்து நிற்கிறது. மனிதக்குலத்தைப் புனிதப்படுத்தும் இனிய இக்கொள்கைளை ஒரு வேண்டி நின்றார். வாழ்வில் கண்டார் விரும்பி கொண்டாடுகிறது இவ்வுலகம் அவரை உத்தமராகப் போற்றுகிறது. இவ்வாறு உலகம் போற்றும் தவப்புதல்வர்தான் முகம்மது நபி ஆவார்.

மறுவிலா தெழுந்த முழுமதிப் போல  
முகம்மது நபி பிறந்தனரே!

முகம்மது நபி அவர்கள் அரேபிய நாட்டில் மக்காவில் உள்ள குரைஷ் கோத்திரத்தினர் செல்வாக்குப் பெற்ற குடும்பத்தில் கி.பி. 569-ல் அப்துல்லாஹ் என்பவருக்கும் ஆயிஷா தாயார்க்கும் ஒரே மகனாகப் பிறந்தார்.

மானிலந் தனக் கோர் மணிவினக் கெளலாப்  
முகம்மது நபி பிறந்தனரே!

உலக நலனுக்காக உழைத்த பெரியோர்களில் ஒருசிலர் சமயத்தலைவராகத் திகழ்ந்துள்ள பெரரசர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். ஆனால் முகம்மது நபி மட்டும் சிறந்த சமயத் தலைவராக சிறந்த சிந்தனையாளராக, அரசியல் தலைவராக, பொருளியல் வல்லவராக, சமூக சீர்திருத்த செம்மலாக விளங்கி வியத்தகு தொண்டு செய்துள்ளார் ஆகையினால்தான் நபியை வியப்பாராட்டுகிறது இவ்வுலகம். மேலும் முக்கியமானது பெண் உரிமைக்காக பெரிதும் பாடுபட்ட உள்ளார்.

முகம்மது நபியும், பெண்ணூரிமையின் அவருடையப் பங்கும்:-

பெண்ணூரிமையின் முகம்மது நபியின் பங்கு:

பெண்ணினத்தின் நிலை:-

உலக தேசமெல்லாம் பெண்ணினத்தை இழித்தும், பழித்தும், தூற்றிப்பேசி பாதகம் விதித்த காலம் அது செக்கு மாடுகளைப்போல் இழுக்கப்பட்டும், செருப்பு லாடும் போல தேய்க்கப்பட்டும்: வாரச் சந்தையில் விலையோகும் ஆடுகளாய், அடிமைகளாய் மக்கள் கருதப்பட்டு வந்தனர்.

அரபு நாட்டிலே பெண் குழந்தைகள் பெறுவதே ஈனம் எனக் கருதி வந்தனர்! பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்தனர். பெண்ணூரிமைகளைப் பரிந்து, மிருகங்களைக் கேடுகெட்டவர்களாய் பெண்களை அரபியர்கள் நடத்தினர்.

நாள், அங்காவிஸ்தான் ஆகிய நாடுகளிலே அன்று பெண்ணினம் ஆடு, மாடுகளைப்போல் சந்தையிலே விற்கப்பட்டு வாயில்லா ஜீவன்களாகி கடுமையான வெய்யிலிலும், கடும் குளிரிலும் ஒய்வின்றி வேலைவாங்கப்பட்டனர். அப்பாவிப் பெண்கள் சற்று களைப்பாற அமர்ந்தாலோ செக்கு மாட்டைப்போல் அடிக்கப்பட்டார்கள்.

கீழேக்க நாட்டிலோ, பெண் குழந்தைகள் அவலச்சணமாக பிறந்து விட்டால், மறுநிமிஷமே அக்குழந்தைகளை அடித்துக் கொன்றுவிடுவது வழக்கமாக இருந்து வந்தது! ஐரோப்பாவிலோ பெண் இனத்தின் நிலைய சொல்லத்தக்கதன்று. அடிமைகளாகவும், பணியாட்களைப்போலவும் ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டு படுமோசமாக நடத்தி வந்தனர்.

இந்தியாவிலோ, கணவன் இறந்துவிட்டால், மனைவி உடன்கட்டை ஏறுவது வழக்கமாக இருந்து வந்தது! இந்து மத ஐதீகப்படி பெண், கணவனின் ஊழியத்திற்காகவும், தன்னைக் கணவனுடன் அழித்துக் கொள்வதற்காகவும் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்றே கருதப்பட்டு வந்தது விவாகரத்துச் செய்ய ஆண்களுக்கு மட்டுமே உரிமை இருந்து வந்தது.

இவ்வாறு பெண் இனத்திற்கே இழிவு உண்டாகும் வகையில் அன்றைய நிலையில் இருக்கும் போது முகம்மது நபி மிகவும் வருந்தினார் இதற்கு முதலில் நல்ல தீர்வைக் காணவேண்டும் என யிக அரும்பாடு பட்டார். இதன்மூலம் கஷ்டப்பட்டு பெண்ணினத்திற்கே உரிமைகளை வாங்கி அவர்களுக்கு நல்ல மதிப்பையும் ஏற்படுத்த தனது உயிரையும் அளித்தார்.

**மெஸ்ஸிஸம் காத்த பெருமானார்:-**

இப்படி எண்ணற்ற கொடுமைகள், வேதனைகள், சித்திரவதைகள் செய்யப்பட்டு வந்த காலத்தில்தான் பெருமானார் அவர்கள் பெண்ணினத்தைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். விலை மதிக்க முடியாத ஒரு உயர் அந்தஸ்தையும் பெரும் பண்பாட்டையும் அவர்கள் பெண்ணினத்திற்கு வழங்கியுள்ளார். கணவனின் உரிமைகளைப் பாதுகாக்கும் சொத்தாகவும் பெண்ணினம் விளங்குகின்றது.

அதனால்தான் சொத்தில் உரிமை பெண்களுக்கு உண்டென சட்டம் வகுத்து. சமநிதியையும், சமரச வாழ்வையும் சம்பாதித்துத் தந்துள்ளார். பெண்கள் ஆண்களின் சரிபாதியென பெருமானார் அவர்கள் இயம்பியுள்ளார். உலகத்திலே தான் சொன்னதைச் செய்துகாட்டி செயலுக்கு உயிர் தந்தவர், நமது பெருமானார் ஆவார்.

விதவைக்கு மறுமணத் திட்டத்தை வாழ்க்கையில் முதல்முதலாக எடுத்துக் காட்டிச் சென்றவர், நபிகள் பெருமானார் அவர்கள் தான் இளமை துள்ளி, இன்பம் கொஞ்சி விளையாடும் இனிய பருவமான இருபத்தைந்து வயதினிலே, நாற்பது வயது நங்கையான கதீஜா நாயகியை திருமணம் செய்து இந்த உலகிற்கு ஒரு அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.

**மெஸ்ஸிஸின் உயர்வு:-**

பெண்ணினத்தைக் காப்பாற்றி உலக வரலாற்றிலே முதலாவதாகப் பெண்மைக்கு உயர்வு கொடுத்தவர் நமது இதய தீபம் நபி நாயகமே ஆவார்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலே!

பெண்ணடிமை தீரு மட்டும் பேசுந்திரு நாட்டு  
மண்ணடிமை தீர்வதில்லை!

என்கிறார் கவிஞர். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருமானு  
பெண்ணடிமையை முழுவதும் அழித்து புகழ் பெற்ற பெருமை நமது நபிநாயகத்தைச் சாரும்.

பெண்களுக்குச் சொத்துரிமை, திருமண உரிமை, விவாக விலக்கு உரிமை, வாரிசு உரிமை  
முதலியவற்றை உலகிற்கு அளித்து பெருமையைச் சேர்த்தார்.

பெண்மை:-

"மாதாவின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது" என்பது நபிமொழிக்கேற்ப "ஆண்பாலர்  
உடையே பெண்பாலர்" என்று கூறப்படுகிறது, பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை  
அளித்தனர். பெண்கள் தம்மைப் பேட்டி காண்பதற்காக வாரத்தில் ஒருநாளை ஒதுக்கி வைத்தனர்.  
இந்த அளவு முன்னேற்றம் அடைய நபி நாயகத்தின் அழியாத தியாகம் ஆகும்.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்  
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!

மக்களுக்கு பணியாற்றிக் கொண்டே இவ்வாறு செய்வது உயர்ந்த ஆன்ம நிலை என  
பெருமானார் விளக்கித் தெளிவாகக் கூறுகிறார்.

பெண்ணிற்கு சொத்துரிமை:-

உலகிலேயே பெண்ணினத்திற்கு சொத்தில் உரிமையை முதல்முதலாக வழங்கிய பெரு  
முகம்மது நபியே சாரும். நவ நாகரிக உலகில் இன்றும் கூட பெண்களுக்கு சொத்த  
உரிமையை வழங்குதல் சமுதாயங்களிடையே, நாடுகளிடையே, பேதங்கள் ஏற்பட்டு எந்த  
வழங்குவது என்பதில் நடுநிலையான முடிவை உறுதியாக எடுக்க காலத்திற்கேற்ப அவ்வப்போ  
தங்களது சட்ட திட்டங்களை மாற்றியும், திருத்தம் செய்வதும் பெண்ணினத்திற்கு வழங்  
வேண்டிய பங்கீடு முறைகளைப் பூரணமாக அளிக்கவேண்டியது முகம்மது நபியின் முக்கி  
நோக்கமாகும்.

பல தலைமுறைகளுக்கு பின்பு கூட சொத்தைப் பிரிப்பதில் குழப்பம் வராத முறை  
தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல புத்தகங்களை நமக்கு அளித்துள்ளார்கள். இ  
முழு பெருமையும் இவரையேச் சாரும்.

தாயின் காலடியில் சேயின் கவனம்:-

நபிகள் நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்று சொ  
பெண்கள் சமுதாயத்தை பெரிய அளவில் உயர்த்திப் போற்றிப் புகழாரம் சூட்டி பெருமை சேர்  
தந்துள்ளார்கள்.

உழவனுக்கு நிலம் வேண்டும்!  
செல்வனுக்கு மதிப்பு வேண்டும்!  
விவசாயிக்கு சமாதானம் வேண்டும்!  
பெண்களுக்கு முழு உலகமும் வேண்டும்!

என்றால் பொன்மொழிக்கேற்ப நபிகள் விளங்கியுள்ளார். அடுப்பு எரிக்கும் பெண்ணாக மட்டும் இருக்காமல் படிப்பதற்கு முன்னோடியாகவும் சமுதாயத்தில் திகழவேண்டும் என்று பகர்கின்றார்கள் ஒரு ஆண் பெறுகின்ற கல்வி அவனுக்கு மட்டும் பயன்தரும். ஆனால் ஒரு பெண் பெறுகின்ற கல்வியோ ஒரு குடும்பத்திற்கே உயர்வை அளிக்கும். எனும் அறிஞர்கள் கூற்றுக் கேற்ப பெண் குலத்திற்கு அறிவைப் பாய்ச்சி மூடத்தன்மைகளை நீக்கி கற்புடன் வாழ வழிவகை செய்துள்ளார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

முடிவுரை:-

பெண்களுக்கு மதிப்புத் தராத எந்த நாடும் உயர்வடையாது; பெண்களை மதியாத எந்தக் குடும்பமும் உருப்படாது; பெண்கள் தன் மனத்துயரோடு வாழும் எந்த இடமும் மேன்மை அடையாது எனும் பொன்மொழிகளின் மூலமும் நிரூபித்து வாழ்க்கையில் நடத்திக் காட்டியுள்ளார். இவ்வாறு பெண் இனத்தைத் காத்த பெருமானார் ஆவார்.

பெண்ணை வெறுப்பது பேய்க் குணமே  
பேசும் அவளிடம் தாய்க் குணமே.

அல்லாஹ் நம்மனைவரையும் பெண்கள் மீது நல்லெண்ணம் கொள்ளும் சமுதாயத்தில் சேர்த்து வைப்பானாக.

பெண்கள் பெருமை பேசுவோமே!

மண்ணில் அடிமை தகர்த்துவோமே!

வணக்கம்.



## “வானம் சிந்திய கண்ணீர்”

P. கணேசன்  
II B. S.

கைதட்டல்கள் வாளைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. கல்லூரி முதல்வர் அந்த மாணவனின் நடிப்பைப் பாராட்டி, பல்கலைக்கழகம் அளித்த அந்தப் பரிசையும் சான்றிதழையும் வழங்கினார், அவன் பல்கலைக் கழகம் நடத்திய தனி நடிப்புப் போட்டியில் முதலாவதாக வந்திருந்தான். அதைக்கல்லூரி முதல்வர், கல்லூரி ஆண்டு விழாவில் பாராட்டிப் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டுக்கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்றான் கல்லூரி மாணவி அமுதா. அவள் அந்தக் கிணற்றுத் தோப்பில் வரும்போது ஏய் அமுதா என்ற குரல் கேட்டு திரும்பினாள். செல்வா என்று சொன்ன அவளது வாய் அதைப்பாதியில் விழுங்கியபோது என்ன! என்னைப் பார்க்க இங்க வந்தீட்டங்க, இன்றைக்கு கல்லூரி விழாவில் உங்கள் நடிப்பைப் பாராட்டி முதல்வர் பேசியபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா! எல்லாம் நீ கொடுத்த உற்சாகம்தான். உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. நாளை நான் ஊருக்குப் போகிறேன் நாளைக்கழித்து கல்லூரியில் சந்திப்போம் என்று விடைபெற்றான்.

செல்வா அழகான கவர்ச்சியான முகமும் இனிமையான குரலும் பெற்று அமுதாவுக்கு இணையாக இருக்கிறவன். பாவம் பெற்றோரின் கவனக் குறைவால் ஒரு காலை இளம்பிள்ளை வாதம் கவனித்துக் கொண்டது? அதன்பின் அவர்களின் பணத்தாலும், முயற்சியாலும் ஓரளவு குணமாகி பிறர்க்கு அவன் குறை தெரியாமல் நடை பழகிக்கொண்டான்.

செல்வாவின் காதல் விஷயம் அவன் நண்பர்களைத் தவிர யாருக்கும் தெரியாது, ஆனால் செல்வாவின் அம்மா ஒருநாள் அவர்கள் பேசியதைக் கண்டு செல்வாவை கண்டித்தாள். ஆனால் செல்வா மணந்தால் அவளைத்தான் மணப்பேன் என்று உறுதியாக நின்றான்.

அன்று கல்லூரியில் அமுதாவுக்கு மனதே சரியில்லாமல் இருந்தது. செல்வா மறுநாள் வருவதாகச் சொன்னான். ஆனால் இரண்டு நாளைக் காணவில்லை. எண்ணங்கள் அலை மோதியதில் சிறிது தலை வலியும், கொஞ்சம் காய்ச்சலும் எட்டிப்பார்த்தது. ஆசிரியரிடம் அனுமதி கேட்டு வீட்டுக்கு வந்தாள், அங்கே செல்வாவின் அம்மாவைப் பார்த்ததும் நாணத்தால் நின்றாள். ஆனால், அவள் அமுதாவின் அம்மாவிடம் காரசாரமாகப் பேசியதைக் கேட்டு நின்றாள்.

என் பையனை உன் பொண்ணு சுத்தி வர்ராளாம் பணக்காரப் பையன் வளைச்சுப் போட்டி லாமுனு நனைக்கிறியா? அவளைக் கண்டிச்சு வை, இல்ல, உன் மகளை ஊரறிய கேவல் படுத்திடுவேன். என்று சொல்லிவிட்டு அமுதாவைப் பார்க்காமல் புயல் எனச் சென்றாள்.

நம் நாட்டுக்கு கேட்கவா வேண்டும். சின்ன சத்தம் கேட்டால்கூட கூடும் கூட்டம் இதையும் விட்டு வைக்கவில்லை. அமுதாவின் அப்பா அப்போதுதான் வந்தார். அங்கே கூடிய கூட்டம் இவரைக் கைகாட்டிப் பேசியதைப்பார்த்தவுடன் வீட்டுக்குள் அளவுக்கு மீறிய கோபத்துடன் நுழைந்தார். விஷயத்தைத் தெரிந்தவுடன் அமுதாவைத் தேற்ற வேண்டியவர், உன் காதல்

தோற்றுவிட்டது என்றார். இது நடந்தபின்பும் அவன் உன்னைக் கெட்டிக்கிடவாமுனு நினைக்கிறாயா இப்படி கூட்டம் சிரிக்க வச்சிட்டியே, இனிமேல் அவனைப் பார்த்துப் பேசக்கூடாது நீ கல்லூரிக்குப் போகவேண்டாம். நான் எப்படி வெளியிலே தலைகாட்ட என்று அவளிடம் சில வார்த்தைகளையும் கூறினார்.

ஏங்க அவளே மனம் வெந்துக்கிட்டு இருக்கா. நீ சும்மா இருடி; எல்லாம் உன்னாலதான்.

தெருவில் போகிறவர்கள் சிரித்துப் பேசியது கூட இவளுக்கு தன்னைப்பற்றிப்பேசுகிறார்கள் எனத்தோன்றியது. அன்று, அமுதாவின் தங்கை இரவின் நடுவிலே எழுந்தபோது, சமையலறையில் எரிந்த தீயைக்கண்டு அலறியது. ஒடிவந்த அமுதாவின் அப்பாவும், அம்மாவும் ஏதும் தெரியாமல் தண்ணீரை ஊற்றினார்கள். அங்கு தீ அணைந்தபோது பட்டமரமாக வீழ்ந்தாள் அமுதா. அவர்கள் கதறிய கதறல் மற்றவர்களை அழைத்தது ஒரு மருத்துவமனையில் சேர்த்து கவனிக்கப்பட்டாள். ஆனால், டாக்டர் கையை விரித்துவிட்டார்.

செல்வா, அவளுக்காக சில பொருட்களுடன் வந்திறங்கினான். வீட்டுக்கு வரும்போது அவனை எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்த்தவுடன், அவன் நண்பன் கணேஷிடம் விவரத்தைக் கேட்டான். தெரிந்தவுடன் மயக்கநிலைக்குப் போனான். உடனே கணேஷ் அவனை வீட்டிற்குத் தூக்கிப்போய் மயக்கத்தை தெளிவித்தான். செல்வாவின் சொல்லுக்காக கணேஷ் அமுதாவின் நிலையைத் தெரிந்து வரப் போனான். அதற்குள் செல்வா, அவன் வீட்டில் ஒன்றைத்தேடினான். அது கிடைத்தவுடன் பத்திரப்படுத்தினான். அதற்குள் செல்வாவின் அம்மா வர தனக்கு ஒரு மாத்திரை வேண்டுமென வாங்கிவரச் சொன்னான். கணேஷ் வந்தபோது அவன் அரை மயக்கத்தில் இருந்தான். கணேஷ் வாடிய முகமாக வந்தான். அழுகை வெடிக்க அமுதா இறந்துவிட்டாள். இறக்குமுன் செல்வா என்னை மன்னிச்சிடுங்கன்னு சொன்னா என்றவுடன் செல்வா கீழே விழுந்தான். வாயிலிருந்து நூரை வந்தது. பார்த்தவுடன் கணேஷ் புரிந்து கொண்டான். செல்வா வயலுக்கு வாங்கிய மருந்தைக் குடித்திருக்கிறான். செல்வாவின் அம்மா மாத்திரையோடு வர அவன் மற்றொரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் அவளின் பிடிவாதத்தால் டாக்டரின் செயலுக்கு மதிப்பில்லாமல் போனது. உறவினர்களின், நண்பர்களின், செல்வாவின் அம்மாவின் கதறல் வானத்தைத் தொட்டுத் திரும்பவில்லை போய்க்கொண்டே இருந்தது.

அன்று ஊரில் ஒரே பரபரப்பு. பலரும் பலவிதமான கருத்துக்களைப் பேசியபடி இருந்தார்கள். இவனுக்கு என்ன காதல் வேண்டிருக்கு. படிக்கிற வயசுல படிக்காம.

அவதான் செத்துட்டாளா, ஆம்பினைக்கு எங்க அறிவு போச்சு. வேற பொண்ணா கிடைக்காது. காதல்னா இதுதான் காதல். அவ செத்தவுடனே இவன் செத்துட்டான். இதுதான் உண்மையான காதல். வாழத்தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன் என சிலர் கூறினார்கள்.

எல்லோரும் அவர்களின் எதிர்கால வாழ்வையும், காதலைப் பற்றியுமே பேசினார்கள். ஆனால் பிரகாசிக்க வேண்டிய காதல் சில பெற்றோர்களால் கெட்டு விட்டதே என யாரும் சொல்லவில்லை.

இருவரின் உடலும் ஒன்றாகப் புதைக்க மாணவர்களின் வேண்டுகோளின்படி எடுத்துச் செல்லப்பட்டது.

அன்று வானம் அழுதது. அது சிந்திய கண்ணீர் செல்வாவின் காதலுக்காகவா? அல்லது சிலர் பேசிய பேச்சுக்காகவா? அல்லது அந்தப் பெற்றோர்களின் இழப்புக்காகவா? அல்லது தானும் மக்களோடு இறுதி ஊர்வலத்தில் கலக்கவா?

## மேல் படிப்புகள்

டாக்டர் மு. க. இராசசேகரன், எம்.ஏ., எம்.ஏ., எம்.எட்., பி.எச்.டி.,  
தமிழ் விரிவுரையாளர் (தேர்வு நிலை)

கண்ணனும் கைலாசமும் மதுரைப் பொறியியற் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் எண்ணங்களில் ஏராளமான கனவுப் பூக்களைச் சுமந்துகொண்டு பவனி வந்துகொண்டிருந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியினர். கண்ணன் பணக்காரர் மகன் கைலாசமோ ஏழைத் தொழிலாளியின் மகன். ஸ்காலர்ஷிப்பில் படித்து வருகிறான். கல்லூரிதான் சாதி, மத, இன, மொழி பாகுபாடற்ற இடமாயிற்றே இந்த பாழாய்ப் போன சமுதாயந்தான் வேற்றுமை விஷ விதைகளைப் பிஞ்சு மனங்களில் ஊன்றிப் பயிர் செய்து வருகிறதே.

“பி.டெக் முடித்த கையோடு எம். டெக். முடித்து மேலை நாட்டுப் படிப்பெல்லாம் படிக்க வேண்டுமென்று என் தந்தை ஆசைப்படறார்டா” என்றான் கைலாஷ் வயது என்னாகிறது. ஏண்டா அடிக ஆசையைப் பத்தி மட்டும் கவலைப் படறாங்களே நம்ம... ஆசையைப் பத்திக் கொஞ்சமாவது கவலைப் படறாங்களாடா” இது கைலாஷ். ஹும் உனக்கென்னப்பா வசதியிருக்கு மேலை நாடென்ன, அந்த மேலோக நாட்டிற்குக் கூட அனுப்பி படிக்க வைக்க முடியும். வசதி இருக்கு. ஆனா என் நெலம அப்படி இல்லியே எனக்கும் மேலே படிக்கணும்னுதான் ஆசை. ஆனா படிப்பு முடிஞ்ச கையோட ஒரு வேலையைப் பார்த்து தங்கச்சி கலியாணம், குடும்பக் கடனையெல்லாம் அடைக்கிற வழியைப் பாருடாண்ணு எங்கப்பாரு கட்டளைப் போட்டிருக்காரு” என்றான் கைலாஷ். “கவலைப்படாதே முடிஞ்சா நம்ம ரெண்டு பேருமே மேல்நாடு போவோம்” என்றான் கண்ணன். “உண்மையாகவா” என்று வாயைப் பிளந்தான் கைலாஷ்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் அருகில் வந்துவிட்டனர். அன்று எப்படியும் ரஜினி படம் பார்த்துவிடுவது என்று திட்டமிட்டு வந்திருந்தனர். பஸ் ஸ்டாப்பில் சைட் சைட் அடித்துக்கொண்டிருந்த சரவணனுக்குக் கண்ணனைப் பார்த்ததும் ஏகப்பட்ட குஷி. “ஹாய் கண்ணன் ஹவ்ஆர் யூ, வெல்கம் டு யூ” என்று வரவேற்றான் அன்றைய டிபன், சினிமாவுக்கு ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. ஆம் கண்ணன் வசதியானவன் மட்டுமல்ல, வாரி வழங்குவதிலும் கர்ணன்தான். “நாங்க ஒண்ணும் ஒன்னைப் போல சைட் அடிக்க வரல, படம் பார்க்கப் போறோம்” என்றான் கைலாஷ். “ஹைய்யா நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே, நானும் வரலாமில்ல” என்று இழுத்தான் சரவணன். ‘வந்து தொல ஆனா அங்க வந்து ஒன் வாலகீல ஆட்டாம ஒழுங்கா படம் பார்க்கணும்’ என்றான் கைலாஷ். ‘ஓ. கே மச்சி’ என்றான் சரவணன்.

நண்பர்கள் மூவரும் மூக்குப் பிடிக்கத் தின்றனர். பில் பே பண்ணியது கண்ணன்தான். படத்துக்கு டிக்கெட் எடுத்ததும் அவனேதான். நண்பர்கள் மூவரும் திரையரங்குக்குள் நுழைந்தனர். உள்ளே கும்மிருட்டு. சரவணன் மோப்பம் பிடித்தான். சரியாக மல்லிகைப்பூ வாசனை வரும் இடத்திற்குப் பின்புறம் இருவரையும் அழைத்துச் சென்றான். இருட்டில் ஒருவரின் காலைத் தன் குமிழாணிச் செருப்பால் மிதித்து விட்டான் சரவணன். “குருட்டுப் பயலே பாத்து வந்தான்னடா” என்று உறுமினார் பாதிக்கப்பட்டவர். அவரது காலில் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது இருட்டில் எதுவும் தெரியவில்லை அதையெல்லாம் எண்ணாமலும், சாரி கேட்காமலும் தடிப் பயல கால ஏண்டா முன்னாடி நீட்டிக்கிட்டிருந்தான்னு திருப்பிக் கேட்டான் சரவணன். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றி கைச்சண்டையானது. கெட்ட வார்த்தைகள், மரியாதை



இல்லா வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. படமே நிறுத்திவிடும் அளவுக்குக் கூச்சல் குழப்பம் ஆகியது. இருவரையும் சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சரவணனைக் கண்ணன் கண்டித்தான். "பின்ன என்னடா அவன் என்னைக் குருட்டுப்பயங்கிறான் நீங்க வேடிக்கைப் பாக்கீங்களடா" என்று சாடிவிட்டு மல்லிகைப்பூ வாசத்தை நுகரப் போய் விட்டான். நண்பர்கள் இருவரும் அவனருகில் உட்கார்ந்தனர். படம் முழு அளவில் சன்பென் சோடு ஓடிக்கொண்டிருந்தது. அனைவரும் படத்தை வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டு வந்தனர்.

இடைவேளை நேரம் படம் நின்றது. விளக்குகள் எரிந்தன. திடீரென ஏதோ சலசலப்பு திடுபுடு திடுபுடுவெனத் தர்ம அடிகள், அலறல்கள்; கூக்குரல்கள் அதற்குச் சொந்தக்காரர்கள் கண்ணனும், கைலாசமும் தான். என்ன நடந்தது. ஏன் தங்களைப் பலரும் தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை. வாய், மூக்கு, காது வழியாக குபுகுபு என்று கொட்டியது ரத்தம். தியேட்டர் மேனேஜருக்குத் தகவல் தரப்பட்டு அவரது குண்டர்களும் அவர்கள் பங்குக்குரிய தர்ம அடிகளை வழங்கிக் கழுத்தைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் தரப்பட்டு அவர்களும் அழைத்துச் சென்று அவர்கள் பங்குக்குரிய பெல்ட் அடி, பூட்ஸ் உதைகளைத் தாராளமாக வழங்கினர். "இப்படி எத்தனை பேர்கள்டா கிளம்பி யிருக்கீங்க. என்னடா செஞ்சீங்க. உள்ளதைச் சொல்லுங்கடா" என்று மிரட்டினர். "நாங்க ஒண்ணுமே செய்யலீங்களே" என்று அழுது புலம்பினர். "எந்தத் திருட்டுப் பயடா இதுவரை உள்ளதைச் சொல்லியிருக்கான். படவா ரஸ்கல்களா. சோறு தண்ணி இல்லாமப் போட்டு உழுக்கெ எடுத்தாந்தாண்டா உள்ளதைச் சொல்வீங்க" என்றனர்.

என்ன காரணம் என்று தெரியாமலேயே உதை பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டனர். மறுநாள் வந்த செய்தித்தாள் வாயிலாகத்தான் உண்மையறிந்தனர். வந்திருந்த செய்தி இதுதான். தியேட்டரில் பொறியியற் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்கள், தர்ம அடிகள் என்ற தலைப்பில் கொட்டை எழுத்துக்களில் முன்பக்கம் பிரசுரமாகியிருந்தது. படித்துப் பார்த்த இருவருக்கும் பகீரென்றது. தேள் கொட்டியது போல் இருந்தது. செய்யாத தப்புக்கு தண்டனையா என்று கொதித்தனர் எஸ் ஐ. யிடம் இது எங்கருடன் வந்த சரவணனின் வேலையாகத்தான் இருக்கும் என்றனர். சரவணன் விசாரிக்கப்பட்டான். அவன் அவர்களைப் பார்க்கவே இல்லையென்றும் திரைப்படம் செல்லவில்லை என்றும் கூறியதோடு இவர்கள் இருவருந்தான் பச்சைப் பிடித்தவர்கள் பொம்பள பொறுக்கிகள் என்றும் தான் பூர்ண யோக்கியன்போல் ஒரு நாடகமே நடித்துத் தப்பிச் சென்றுவிட்டான். ஆனால் அன்று நடந்த நிகழ்ச்சி இதுதான். எல்லோரும் சீரியசாகப் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சரவணன் அவனது சித்து வேலையைத் துவக்கிவிட்டான். முன்பக்கப் பெண்ணின்மீது காலை நீட்டினானோ கையை நீட்டினானோ தெரியவில்லை. அந்தப் பெண் நெளிந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தாள். முன்பக்கமாகத் தள்ளி உட்கார்ந்தாள். அப்படியும் பொறுக்க முடியவில்லை. அருகிலிருந்த தன் கணவனிடம் ஏதோ முணுமுணுத்தாள் இதைச் சரவணன் மட்டும் கவனித்தான். அவளது கணவனும் பின்னால் திரும்பி முறைத்து விட்டுத் திரும்பினிட்டான். இருளில் முகம் தெரியவில்லை இவை எதையும் அறியாத கண்ணனும், கைலாஷும் படம் பார்ப்பதிலேயே கண்ணாக இருந்தனர். குற்றமுள்ள நெஞ்சு சரவணனுக்குக் குறுகுறுத்தது நடக்கப்போவதை யூகித்தான், யாரும் அறியாமல் பூனைபோல் எழுந்து வெளியேறிவிட்டான். ஆனால் உடன் வந்த அப்பாவி நண்பர்கள் மாட்டிக் கொண்டனர்.

இந்த செய்தித்தாள் தங்கள் ஊர்களுக்கும் போயிருக்குமே, தங்கள் பெற்றோர்களின் காதில் பட்டால் கதி என்னவாகும். ஊர் மக்கள் என்னென்ன பேசுவார்கள், ஏசுவார்கள் என்று

நண்பர்கள் இருவரும் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து வந்ததால் எவ்விதப் பேச்சோ சலனமோ இன்றி இருந்தனர். கண்ணன் முகத்திலோ பயங்கர கலவரம் தெரிந்தது. "குடும்ப மானம் மரியாதையை குழிதோண்டி புதைச்சிட்டியேடா பானி" என்று தந்தை திட்டினால் என்ன செய்வது என்று தவித்தான் கண்ணன்.

மறுநாள் காலையில் கைலாஷ் டாய்லட் கதவைத் திறந்தபொழுது விக்கித்து நின்றான். ஆம் கண்ணன் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த வெள்ளிக் கொடியே தூக்குக் கொடியாக மாறி அவனை மேலோகத்திற்கு அனுப்பிவிட்டது. "மேல் நாட்டிற்குப் படிக்கப் போகிறேன் என்றாயே கண்ணா மேலோகத்திற்கே படிக்கப் போய் விட்டாயா" என்று கைலாஷ் கதறி அழுதது சுற்றியிருந்த காண்ஸ்டபிள்களின் கண்களிலும் கண்ணீர்த் திவலைகள் துளிர்க்கச் செய்தது. தீயோர் நட்பு தீமை பயக்கும் என்பதை அன்றுதான் அறிந்தான் கைலாஷ். கண்ணனுடைய, அவனது பெற்றோருடைய எதிர்காலக் கனவுகளெல்லாம் வெடித்துச் சிதறி பொடிப்பொடியாகிக் கொண்டிருந்தன.

முற்றும்.



## சங்கச் சான்றோர் சொல்லும் செய்தி

P. சந்திரசேகரன்,  
முதுநிலை விரிவுரையாளர்,  
வரலாற்றுத்துறை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கப்போகும் நாம், நமக்கு பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்க காலப் புலவர்களைப்பற்றி நினைக்கும் பொழுது, அவர்கள் ஏதோ, ஒரு நாழி அரிசிக்கும், உடுக்க இரண்டு முழுமுயில்லாமல், அரசர்களிடம் இல்லாததைப் பற்றிப்பாடி, அவர்களிடம் இருக்கின்ற உணவுப் பண்டங்களையும், முத்துக்களையும் பரிசிலாகப் பெற்றுச் சென்றனர் என்றுதாம் நினைக்கின்றோம். நமக்கு இப்படியெல்லாம் எண்ணங்கள் ஏற்படும் என்பதனை அப்பொழுதே புரிந்துகொண்ட பெருஞ்சித்திரனார் என்ற சங்கச் சான்றோர் நமக்கு பதிலிருக்கும் வகையினில் பாடல் ஒன்றினை இயற்றியுள்ளார். அதனைப் பார்ப்போமா?

அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் தற்சமயம் தருமபுரியாக இருக்கும் பழைய தகரீல் சிற்றரசனாக இருந்து வந்தார். அவர் ஒரு கொடையாளி. அவரைக் காண்பதற்காக நம் பெருஞ்சித்திரனார் காடு, மலையெல்லாம் கடந்து சென்றார். அதியமான் நெடுமானஞ்சி நாம் நினைப்பதைப் போலவே, ஆமாம், இந்தப் புலவர்களுக்கு வேறு வேலையில்லை நம்மைச் சந்திரன் என்றும் சூரியன் என்றும் பாடி நம்மிடம் பரிசிலைக் கேட்பார்கள் என்று நினைத்து, ஆனால் தன்னுடைய கொடை என்ற பேருக்கு வஞ்சம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெருஞ்சித்திரனாரை நேரிடையாகப் பார்க்காமலேயே பரிசுப் பொருட்களை மட்டும் அனுப்பிவிடுகின்றார்.

அதியமான் தன்னைப் பார்க்காமலேயே பரிசிலை மட்டும் அனுப்புவதனைக் கண்ட பெருஞ்சித்திரனார் மனம் துடி துடிகின்றது.

குன்றுகளையும், மலைகளையும் நான் கடந்து வந்தது பரிசில் பெறத்தான் என்றல்லவோ அதியமான் நினைத்துவிட்டான். நான் வைத்திருப்பது கவிதைதான். அந்தக் கவிதையினை அவனிடம் விற்க வந்திருப்பதாக அல்லவோ மன்னன் நினைத்துவிட்டான். யான் ஒரு வணிகப் பரிசிலனோ என்று மனம் வெதும்புகின்றார். என்னை அவன் அழைத்து, என்னைப் பேணி, என் கவிதையினைக் கேட்டு, அதன் இயல்பையும், திறனையும் அறிந்து எனக்கு திணைகளைப் (வரகு, தானியம்) பரிசிலாகக் கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்வேனே. அதனை விடுத்து, என்னைக் காணாமல் கொடுத்தப் பொருட்களுக்கு நான் வாணிகப் பரிசிலன் அல்லனே என்று திரும்பவும் காடுகளையும், குன்றுகளையும் கடக்க ஆரம்பித்து விடுகின்றார். அப்பொழுது அவர் பாடியது:

குன்றும் மலையும் பலபின் னொழிய  
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென  
நின்ற வென்னயந் தருளி யீது கொண்  
டங் கனந் செல்க தானென வென்னை  
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்  
தானா தீத்த இப்பொருட் கியானோர்  
வாணிகப் பரிசிலனல்லேன் பேணித்  
தினையனைத் தாயினு மினிதவர்  
துணை யளவறிந்து நல்கினர் விடினே.

(புறம்: 208)

ஆகையால், மாணாக்கர்களே நமக்கு சங்கச் சான்றோர்கள் விட்டுச் சென்ற செய்திதான் என்ன? நமக்குக் களிப்பூட்டும் தமிழ்ப் பாடல்களை மட்டும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. நம்முடைய மனதினை எந்த எந்த எண்ணங்களால் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதனையே அவர்களின் ஆழமான சிந்தனை நமக்கு அறிவிக்கின்றது.

பெருஞ்சித்திரனார் இந்தப் பாடலில் நம்முடைய திறமைக்கு, நாம் உழைத்து வரும் ஊதியத்தினைப் பெறுதல் வேண்டும் என்றும், நம்மிடம் எந்த வேலையையும் பெற்றுக்கொள்ளாமல் நம்முடைய திறமையையும் மதிக்காமல் அளிக்கப்படுவது முத்துமாலைகளாக இருந்தபோதிலும் அதனை தூக்கி எறிவோமாக என்பதனையே அவர் வலியுறுத்துகின்றார்.

1. கல்வியழகே அழகு — நாலடியார்
2. 1. முறையின்றி ஆளும் அரசின்னா  
2. நாற்றம் இல்லாத மலரின் அழகு இன்னா  
3. கள் உண்பான் கூறும் கரும்பு பொருள் இன்னா — இன்னா நாற்பது
3. பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே  
மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே  
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே  
குழனி தளர் நடை காண்டல் இனிதே — இனியவை நாற்பது
4. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்  
ஒதலிற் சிறந்தது ஒழுக்கம் உடமை — முதுமொழிக்காஞ்சி

## மீண்டும் மனிதன்

மு. செ. அருணாசலம், I M. A.,

சாஸ்திரிய சம்பிரதாயம் பார்த்து திருமணம் முடிந்தது. கணவன் மனைவி இருவரும் கரும்பொடு தேன்பாகை கலந்தது போல் ஓர் அன்புக் காதல் உடையவர்களாக இருக்கின்றார்கள். கணவன் மத்திய அரசு பணியகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறான் அங்கு (அவர்களுக்கு) அவனுடன் பணிபுரிபவர்கள் வரவேற்பு தருகின்றனர். அப்படி இருக்கும்போது அவன் பணிபுரியும் போது நெஞ்சு வலியின் காரணமாக மாண்டான். அப்போது அவன் என்ன செய்வதென்று உழல்கின்றான். தன் உயிர் உள்ளதா! என்று அறியாதவளாய்க் கிடக்கின்றான். உறவினர்கள் யாவரும் வந்து அவனை சமாதானம் செய்து அவன் கணவனுக்குச் செய்யவேண்டிய கடனைச் செய்து முடிக்கின்றனர். பின் சில மாதங்களில் அந்த பணியகத்தில் அவளுக்கு ஒரு குமாஸ்தா வேலை கிடைக்கின்றது.

அவன் குமாஸ்தா வேலையில் போய்ச் சேர்கின்றான். அப்போது அங்கு வேலைபார்ப்பவர்கள் யாவரும் அவனை ஓர் பரிஷுடன் பார்த்தார்கள். ஓர் கடைநிலை ஊழியன் ஒருவன் இருக்கின்றான். அவனுக்கு அவன்மேல் ஓர் இனம்புரியாத இரக்க உணர்வு ஏற்படுகின்றது. அவன் அவளுக்கு பணியகத்தில் செய்யவேண்டிய வேலையை உடனுக்குடன் செய்து கொடுக்கின்றான். அவர்களுக்குள் ஓர் நெருங்கிய உறவு வளர்கின்றது. அவன் அவளது வீட்டிற்குச் சென்று மாத மளிகை வாங்கிப்போடும் அளவுக்கு முனைகின்றான். இப்போது அவளது மனது மனித மனம் ஒரு குரங்கு என்று கூறுகின்றது

அதன் காரணமாக அவர்களது பணியகத்தில் வேலை பார்ப்பவர்கள் இருவர்களுக்குள் "இது" என்று சாடைமாதையாகப் பேசுகின்றார்கள். ஆனால் இவர்கள் இருவரும் வரும்போதும் போகும் போதும் தங்களது பேச்சுகளை உடனடியாக நிறுத்திகின்றார்கள். இது அவர்களுக்கு ஏதோபோல் உள்ளது. அப்போதுதான் அவன் அடிமனது சில கட்டுக் கதைகளும் உண்மையான காதலாக மாறலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

அப்போது அவளது தங்கையின் பூப்பு வைபவம் நடைபெறுகின்றது. அதற்கு அவளை அழைக்கின்றான் அவளும் அந்த வைபவத்திற்கு போகின்றான். அவளை அவன் தனது மேலதிகாரியாகவும் அல்லாமல் தன் காதலியாகவும் அறிமுகப்படுத்தாமல் நடத்துகின்றான். அப்போது அவன் பணியகத்தில் பணியாளர்கள் பேசுவதைப் பற்றி அவனிடம் கூறி அதற்கான பதிலை அறிய வேண்டும் என்று இவளது மனது உறுத்துகின்றது அவளுக்கும் அவன்மேல் ஓர் ஆசை. ஆனால் அவன் ஏற்பாடு அல்லது தள்ளுவாடு என்ற அச்சம். அப்போது வைபவம் முடிந்து அவளது அம்மா மற்றும் உறவினரிடம் விடைபெற்றுச் செல்கின்றான். அவன் அவளைப் பேருந்தில் அனுப்ப வருவது போல் வந்து நான் உங்களை விரும்புகின்றேன் ஆனால் நீங்கள் விரும்பினால் நாம் வாழலாம் இல்லை என்றால் அதைப்பற்றிய எண்ணம் வேண்டாம். இது எனக்கு உள்ள உடல் பசி அல்ல, உள்ளத்தில் எழுந்த எண்ணம் என்றான்.

அதையே எதிர்பார்த்தவன்போல் மகிழ்ச்சியுற்று நான் எண்ணியதையே நீங்கள் எண்ணி யுள்ளீர்கள் என்றான். அப்போது அவர்களுக்குள் ஓர் இனம்புரியாத புதிய உறவு ஒன்று துளிர் விட்டதுபோல் உள்ளது. அப்போது பேருந்து வருகின்றது. அவன் விடைபெறுகின்றான். அவன் நினைவில் வீடு திரும்புகின்றான்.

அவள் தனது அப்பா, சகோதரன், பழைய கணவனுடைய உறவினர்களிடம் கூறுகின்றாள். அவர்கள் எதிர்க்கின்றார்கள். அவர்களுடன் வேலை பார்ப்பவர்களுக்குக்கூட இவர்கள் இணைவதை தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. இவர்கள்தான் எனது உறவுக்கு பரிமாணம் கொடுத்தார்கள். இவர்களாலே ஏற்க முடியவில்லையே என்று எண்ணுகின்றாள். 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்' என்று எண்ணிப் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

அப்போது அவளுக்குப் பதவி உயர்வு வந்து வேறு ஊருக்கு மாற்றல் ஆகின்றது. ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கின்றாள். ஆனால் அந்த நிறுவனம் அதைக் கண்டிப்பாக ஏற்கவேண்டும் என்று மீண்டும் தாக்கீது அனுப்புகின்றது.

அப்போதுதான் அன்பிற்குறிய கணவனிடம் கூறுகின்றாள். அவனுக்கு அவனைச் சமாதானப் படுத்துவதா! அல்லது வேலையில் போய் சேரக் கூறுவதா! என்ற எண்ண ஊசலாட்டம். இதனால் அவன் இருதலைக் கொள்ளி ஏறும்பு போல் துடிக்கின்றான். வேலையில் போய்ச் சேர கூறவில்லையாயின் தனது பதவி உயர்வினை அவர் ஏற்க மறுக்கின்றார் என்ற எண்ணம் ஏற்படலாம் என்று எண்ணுகின்றாள்.

அவள் ஓர் புதிய முடிவுக்கு வருகின்றாள். மனிதனானவன் ஓர் இயந்திரம் போல் செயல்படுகின்றான். அந்த இயந்திரம் ஏன் மீண்டும் மனிதனாக மாறக்கூடாது! என்று எண்ணுகின்றாள். அதன்படி அவள் அவனிடம் நாம் இருவரும் பிரிவதையும் என்னால் தாங்க இயலாது அதுபோல் எனது பதவி உயர்வையும் ஏற்க இயலாது. எனவே நாம் இருவரும் பதவிகளைத் துறந்து மனித சஞ்சலமில்லாப் புதிய உலகத்தை அடைந்து மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். அதன்படியே அவர்கள் மீண்டும் மனிதர்களாகப் புது வாழ்வை ஆரம்பிக்கின்றார்கள்.

அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல	— திருக்குறள்
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் சான்றோர் பழிக்கும் வினை	— திருக்குறள்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற	— திருக்குறள்
இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தோ சால்பு	— திருக்குறள்
பொருளல்லாரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்	— திருக்குறள்

## T. V. யைப்பற்றி 10 செய்திகள்

A. பாண்டியன்,  
I B. Sc.

1. முதல் T. V. யை வாங்கியவர் இங்கிலாந்தின் பிரதமரான மக்டொனால்டு அவர்கள்.
2. முதல் T. V. விளம்பரம் 1930ல் லண்டன் யுஜீன் லிமிடெட் வழங்கிய தலைமுடியைச் சுருள் சுருளாக மாற்றுவது எப்படி? என்ற விளம்பரம்.
3. மிக நீண்ட நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி 1969 ஜூலைலில் சந்திரனில் இறங்கி சோதனை நடத்திய அப்பல்லோ-11 என்ற விண்கலம் பற்றியது. இது 163 மணி 18 நிமிடங்கள் ஒளிபரப்பானது.
4. முதல் T. V. அறிவிப்பாளர் வர்சுலா பாட்டஸ் என்ற ஜெர்மானிய நடிகை.
5. அதிகம் பேர் பார்த்த T. V. நிகழ்ச்சி 1984ல் லாஸ்ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக் பந்தயம். இதை சுமார் 250 கோடி மக்கள் பார்த்தனர்.
6. மிகப்பெரிய T. V. ஜப்பானின் SONY நிறுவனம் தயாரித்த ஜம்போட்ரான் ஆகும். இதன் நீளம் 45.7 மீ. உயரம் 24.3 மீ.
7. மிகச் சிறிய T. V. யை CASIO நிறுவனம் தயாரித்தது. இதன் நீள அகலம் 7 செ. மீ. இதன் எடை 338 கிராம்.
8. மிக அதிக நேரம் T. V. கேமரா முன் தோன்றியவர் ஹியூடெனன்ஸ் என்பவர், 1947இல் இருந்து 10,000 தடவைக்கும் மேல் தோன்றியுள்ளார்.
9. முதல் T. V. செய்தி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஆல்பிரட் ஸ்மித் வேட்பு மனு செய்தது.
10. முதன்முதல் குழந்தைகளுக்கான T. V. நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய நாடு இங்கிலாந்து. இந் நிகழ்ச்சியை 1946இல் ஜூலை 6 ஆம் தேதி ஒளிப்பரப்பியது.

போதை  
K. கல்யாணசுந்தரம், II B.Sc.,

மேதையாக வேண்டிய இளைஞனைப்  
பேதையாக மாற்றுவது  
போதை என்ற அழிவான  
பாதை தான்!



கவிதை

M. ஜெயக்குமார், I B.Sc.,

★ கொட்டாவி

நித்திரைத்  
தேவியை  
வரவேற்க  
வாயிலின்  
திறப்புவிழா.

★ கனவு

விழிச்சிறகின்  
சுருக்கத்தில்  
விளக்கின்  
அணைப்பில்  
ஓசியில்  
காணும் ஒரு  
சினிமா.



தொங்கவிடுகின்றோம்

ஜி. ஜெயக்குமார், I B.A.,



பெண்களே! கவிஞர்கள்  
உங்களை மலர்கள் என்று  
வர்ணித்தார்கள், அதனால்தான்  
நாங்கள் இன்று தொங்கவிடுகின்றோம்.  
நார்களில் அல்ல தூக்குக்  
கயிறுகளில்!



## இரக்கமற்றவளின் பார்வை

எம், முத்துக்குமார். III B.Com..

இதயமற்றவளே - ஏன் பார்க்கிறாய்?  
பார்க்கிறாய் இரக்கத்தோடு — அன்று  
உன்னால் கெட்ட நான் — இன்று  
உயிரோடு இருப்பது  
ஆச்சரியமே!  
இழந்தது இதயமே — தனிர  
நான் அல்ல.

### கயவன்

நான் எழுதிய கவிதைகளை  
நாளிதழ்க்கோ, வார இதழ்க்கோ  
கொடுத்திருந்தால் — கவிஞன் என.  
பெயர் பெற்றிருப்பேன் — ஆனால்  
உனக்கு அனுப்பியதால் — கயவன்  
எனப் பெயர் பெற்றேன்.

வாழைப்பழம் ! (புதுக்கவிதை)

N. இரமேஷ், II B.Sc.,

ஓ! வாழைப்பழம் என்ற பெண்ணே!  
உன் மஞ்சள் தோல் என்ற தாலியைக்  
கழட்டிய உடன்,  
உனக்குக் கூட 'வெள்ளாடை' தானா?  
உனக்கும் ஏன் இந்த சாத்திரங்கள்!  
ஓ! நீ நம் "நாட்டுப் பழமாயிற்றே!"

# ஸ்ரீ ராமகிருஷ்ணரும் இந்திய மறுமலர்சியும்

க. கல்யாணசுந்தரம்

II பி. எஸ்ஸி. (வேதியியல்)

1. இந்தியாவின் மறுமலர்ச்சி ஆன்மிகத்தின் வழியிலே  
ஆன்மிகத்தின் மறுமலர்ச்சி இளைஞர்தம் கையிலே  
இளைஞர்தம் மறுமலர்ச்சி இராமகிருஷ்ணர் உரையிலே  
இராமகிருஷ்ணர் மறுமலர்ச்சி இறைவனவன் அருளிலே!
2. பிரம்மஞானம் என்றதொரு பெருஞ்ஞானம் கொண்டவர்  
பரமஹம்சம் என்றதொரு ராஜஹம்சம் பெற்றவர்  
இராசபக்தி என்றதொரு அரியசக்தி உடையவர்  
பரப்பிரம்மன் என்றதொரு அரியநிலை அடைந்தவர்.
3. ஈசுவரத் தியாகத்தில் நடுபாடு கொண்டவர்  
தூய்மையான வாழ்க்கையை துணைகொண்டு நின்றவர்  
பரம்பொருள் ஒன்றையே பரிசுத்தம் என்றவர்  
பணிவுஒன்றே ஞானிக்கு பரகதியாம் என்றவர்.
4. ஞானமற்ற மனிதரையும் ஞானியாக்கும் வல்லவர்  
ஊனமற்ற மனதினையே கொண்டு வாழ்ந்துவந்தவர்  
கானமற்ற வழிபாட்டைக் கடைபிடித்து வாழ்ந்தவர்  
தானமற்ற வாழ்க்கையொரு வாழ்க்கையில்லை என்றவர்.
5. வெண்மையான உடையுடன் வெளியிலே தோன்றியவர்  
பெண்மையினைத் தேனியெனப் பெருமையோடு போற்றியவர்  
மென்மையான மனதினால் மேன்மையெல்லாம் பெற்றவர்  
வன்மையான சொல்லையே வாயிலறி யாதவர்.
6. தீரமற்ற இளைஞனுக்குத் திறனைத்தும் தந்தவர்  
வீரமற்ற இளைஞனுக்கு விழிப்புணர்ச்சி ஈந்தவர்  
பாரமற்ற இளைஞனுக்கு பரம்பொருளாய்த் திகழ்ந்தவர்  
தாரமற்ற இளைஞனுக்குத் தவமனைத்தும் தந்தவர்.
7. பொய்மையேதும் பேசாமல் புகழனைத்தும் பெற்றவர்  
வாய்மையென்றும் பேசியதால் வரமனைத்தும் உற்றவர்  
தூய்மையென்றும் பின்பற்றித் தூயவராய்த் திகழ்ந்தவர்  
தாய்மையென்றும் சிறந்ததெனப் போற்றினிதம் வாழ்ந்தவர்.
8. கடுமைத்தவம் புரியாமல் கடவுளையே கண்டவர்  
கொடுமைச்சொல் சொல்லாமல் கொடியவரை மாற்றியவர்  
அஞ்ஞானம் கொள்ளாத அற்புதமாம் மனிதரே  
மெய்ஞ்ஞானம் தனில்கொண்ட மெய்ப்பொருள் ஞானியே!

பாரதி

இ. செளந்தரபாண்டியன் | B.Com.,

பாரதி! ஆம்  
அவன் பாவிற்கு அதிபதி!  
கலைமகள் நமக்களித்த  
காலமகள் ஈன்றெடுத்த  
ஓர் வெகுமதி!  
திருமதிகளின் திறமையைப்  
போற்ற வந்த  
பாரதத்தின் வெகுமதி!



மாமழையே உன்னை வணங்குகிறேன்

P. கணேசன், II பி.எஸ்.ஸி.,

ஓடும் மேகங்களே - நீங்கள்  
ஓரிடத்தில் நில்லுங்கள்  
தண்ணீர் இல்லாமல் - மனிதன்  
தவிப்பதைப் பாருங்கள்.

மனிதனே மனிதனுக்குச் செய்யும் பாவங்கள்  
மனப்பாடம் ஆகிவிட்டது.  
சத்தியத்துடன் இருந்தால் -இங்கு  
சந்தேகத்தோடு பார்ப்பார்கள்.  
ஏமாற்றி வாழுகிறவர்களை -இங்கு  
ஏற்றிலைத்துத் துதிப்பார்கள்.  
செய்யும் உதவிக்குக்கூட -இங்கு  
விளம்பரத்தைத் தேடுவார்கள்.  
கைமாறுகருதாமல் பொழியும் மழையே -உன்னைக்  
கைகூப்பி வணங்குகிறேன்.



## DO YOU KNOW?

M. JAYAKUMAR, I B.Sc.,

1. Which is the largest diamond mine in the world?  
Kimberley (South Africa)
2. Biggest museum in the world.  
British Museum (London)
3. Highest church in the world.  
Ulm Cathedral (Germany)
4. Tallest tower in the world.  
Eiffel Tower (Paris)
5. Tallest statue in the world.  
Statue of Liberty (New York)
6. Largest temple in the world.  
Angkor-vatt (Cambodia)
7. Largest Palace in the world.  
The palace at Vatican City.
8. Largest Ocean in the world.  
Pacific Ocean.
9. Largest Gulf in the world.  
Gulf of Mexico.
10. Biggest Park in the world.  
Yellow stone National Park (USA)

பல்கலைக்கழக மாவட்ட மற்றும் கல்லூரி அளவிலான வினையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்.

வெ. பாஸ்கரன் II B.Sc., (கணிதம்)

நாள்	நடைபெற்ற இடம்	மீட்டர்	இடம்
12-1-91	காமராஜ் மாவட்டம் பொங்கல் வினையாட்டு விருதுநகர்.	1,500	3
26-1-91	ராஜூக்கள் கல்லூரி இராஜபாளையம்	13,000	1
12-2-91	வெங்கடசாமி நாயுடு கல்லூரி வெள்ளிவிழா வினையாட்டு கோவில்பட்டி	3,000	3
1-3-91	அரசன் கணேசன் பாலிடெக்னிக் சிவகாசி (Open to all)	1,500	2
3-3-91	அரசன் கணேசன் பாலிடெக்னிக் சிவகாசி (Olympic)	1,500	2

# இராஜ நடை போடும் இராஜுக்கள் கல்லூரி

அ. மதியழகன்,  
II B. A.

தமிழகத்திலே சிறியதுதான்  
தன்னிகரில்லா பெயர் கொண்டதுதான்  
தென்னகத்திலே சிகரம் தான்  
எங்கள் இராசை இராஜுக்கள் கல்லூரிதான்.

பல்கலைக் கழகத்திலே முதலிடம்தான்  
பல்கலை வேந்தர்களையும் கொண்டதுதான்  
பண்பாடற்று இருந்தவர்களையும்  
பக்குவமடைய செய்தது தான்.

பிறந்து வளர்ந்தது சிற்சீல ஆண்டுகளில்தான்  
சிறப்பிலே இமாலய சிகரம்தான்  
கற்பதற்கு விளைநிலம்தான் - எங்கள் கல்லூரி  
கற்றவர்களின் உறைவிடம் தான்

திருவள்ளுவரும் திருமறையாய் ஓதியிருப்பார் - அவர்  
திருவுடல் அழியாமல் இருந்திருந்தால்  
பாரதியும், பாவேந்தரும் - பார் எங்கும்  
புகழ் பாடி இருப்பார் - இன்று அவர்கள்  
புகழுடல் அழியாமல் இருந்திருந்தால்

கடமை வீரர்களைக் கொண்டதுதான்  
கற்றுத் தெளிந்தவர்கள் நிறைந்ததுதான்  
கண்ணியம் பல மிகுந்ததுதான் - எங்கள்  
இராசை இராஜுக்கள் கல்லூரிதான்

பரிசுகள் பல பெற்றதுதான் - தங்கப்  
பதக்கங்களையும் வென்றதுதான்  
பகட்டு பரிவாரங்கள் இல்லாததுதான் - உலகின்  
பகலவனைப் போல இருப்பதுதான்

உலகினுக்கோர் உதயசூரியனென்று  
உலகச் சான்றோர் போற்றிடும் வகையிலே  
இராஜ நடை போடும் - எங்கள்  
இராசை இராஜுக்கள் கல்லூரிதான்.

விளைச்சல் முழுவதும் முதலாளிகள் வீட்டில் - உடல்  
 உழைச்சல் ஒன்றே தொழிலாளிகள் மட்டில்!  
 உழைப்பவன் வீட்டில் நாளுக்கொரு மரணம் - ஏமாற்றிப்  
 பிழைப்பவன் வீட்டில் ஆளுக்கொரு மணம்!  
 இந்நிலையகற்றி -  
 புதியதோர் உலகம் செய்வோம்!  
 எழையவன் காட்டில் நாளும் பஞ்சம் - அவன்  
 பழைய அடுப்படியில் பூனையும் தஞ்சம்! - இது தெரிந்தும்  
 குழந்தை பெறுவதில் பிடிப்பதில்லை கஞ்சம்!  
 இந்நிலையகற்ற எண்ணிப் பார்ப்போம் கொஞ்சம்!  
 ஏழைகளின் இந்நிலையகற்றி -  
 புதியதோர் உலகம் செய்வோம்!  
 அப்புதிய உலகில் -  
 அரிவாள்களைத் தூக்கும் ஆடவரை  
 அறிவு - வாங்களாகிய நூல்களைத் தூக்க வைத்திடுவோம்!  
 ஒட்டுப் போடும் ஏந்திரங்களாய் வாழும் மனிதர்களுக்கு  
 நாட்டுக் கல்வி தந்திரங்கள் பல கற்றுத்தருவோம்!  
 வீரோதம் மீது கூட  
 வீரோதம் காட்டும் மனிதனின்  
 குரோத குணத்தை அழித்திடுவோம்!  
 சினிமாவைப் பார்த்து வாழ்க்கை அமைக்கும் நிலையகற்றி  
 வாழ்க்கையைப் பார்த்து சினிமா உருவாகச் செய்திடுவோம்!  
 பதுமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை  
 புதுமைகள் பல படைக்கச் செய்திடுவோம்!  
 மாக்களாய் வாழ்பவர்களை -  
 மக்களாக்கி -  
 மனிதர்களை -  
 புனிதர்களாக்கும்  
 புதியதோர் உலகம் செய்வோம்!  
 அதை விரைவில் செய்வோம்!

## “பாலை நிலா”

N. ரமேஷ்  
II B. Sc. (C)

**நிலவே!**

நீ நபியுடன் பலவிதங்களில் ஒத்துள்ளாய்!  
அதற்காக ஆணவம் கொள்ளாதே!

**நிலவே!**

நீ நபியைப் போன்றே குளிர்ச்சி தருகிறாய்!  
நபியின் மனதுக்குள்ளும் -  
குளிர்ச்சி நிறைந்த சோலை - ஆனால்  
உனக்குள்ளே பாலை!

**நிலவே!**

நீ என்ன தவம் செய்தாலும் -  
எங்கள் நபியை வெற்றி கொள்ள முடியுமா என்ன?

**நிலவே!**

நீ, நபிகள் கொடியவர்கள் மத்தியில் தோன்றியது போல்  
நீயும் கொடிய பாலையிலும் தோன்றுவாய்!  
நபியோ அக்கொடியவர்களை  
சோலை போன்றாக்கினார் - ஆனால்  
நீ பாலையைச் சோலையாக்குவாயா?

**நிலவே!**

நீ எந்நிலத்தில் தோன்றினாலும் -  
எங்கள் நபியை வெற்றி கொள்ள முடியுமா என்ன?

**நிலவே!**

நீ நபியின் முகத்தைப் போன்றே தூய்மையாக உள்ளாய்!  
நபியின் முகத்தில் எப்பொழுதும்  
மாசோ மறுவோ இல்லை - ஆனால்  
உன் முகத்தில் அடிக்கடி களங்கம்!

**நிலவே!**

நீ உன் கோலம் முழுவதும் காட்டினாலும் -  
எங்கள் நபியை வெற்றி கொள்ள முடியுமா என்ன?!

**நிலவே!**

உன்னைக் காட்டிதான் 'அன்னைகள்'  
குழந்தைகளுக்கு சோறுாட்டுகின்றனர் என எண்ணாதே!  
அவர்கள் நபியின் முகம் என்றெண்ணி  
உன்னைக் காட்டி சோறுாட்டுகின்றனர்!

**நிலவே!**

நீ என்ன மாயங்கள் செய்தாலும் -  
வெற்றி எங்கள் நபிக்கன்றோ!

**நிலவே!**

நீ நபியைப் போன்றே இருள் நீக்குவாய்!  
நபியோ இரவும் பகலும் மனஇருள்  
நீக்கும் ஒளி படைத்தவர் - ஆனால்  
உன் இருள்நீக்கும் பணி இரவில் மட்டுந்தானே!  
நீ என்ன பணி செய்தாலும் -  
வெற்றி எங்கள் நபிகளுக்கே!

**நிலவே!**

உன்னைச் சுற்றி நட்சத்திரங்கள் உள்ளன  
என்று ஆணவம் கொள்ளாதே!  
அவைகள் உன்னைக் காக்க -  
நபியால் அனுப்பப்பட்ட சேவகர்கள்!

**நிலவே!**

போதும்! ... போதும்! என்கிறாயா?  
நபியின் அருள் வேண்டும் என்கிறாயா?  
அப்படியானால் -  
நபியின் புகழ்பாட புனிக்கு வா!  
வந்தால் -  
உனக்குள் பாலையைக் கொண்டு  
'பாலையிலா' வாக விளங்கும் உன்னை -  
நபிகள் 'சோலையிலா' வாக்குவார்!



## அந்தமாணைப் பார்த்தேனுங்க!

என். இராஜகுமார்  
(1 எம். ஏ.)

முன்னுரை :

என் தாய் நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தின் சட்டசபையில் முன்னாள் சபாநாயகராக பணியாற்றியவரும், மதுரை மாநகரிலுள்ள யாதவர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான உயர்திரு. தமிழ்க்குடிமகன் அவர்கள் எழுதிய "அந்தமாணைப் பாரடுங்கள்" என்ற புத்தகத்தினைப் பாடமாகப் படித்த எனக்கு அந்தமான் தீவுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன்.

என்னுரை :

அதற்குமுன் கல்லூரி ஆட்சி மன்றக்குழுக் தலைவர் உயர்திரு. ஏ. ஏ. சுப்பராஜா அவர்களுக்கும், கல்லூரி ஆட்சி மன்றக் குழு செயலாளர் உயர்திரு. என். ஆர். சுப்பிரமணிய ராஜா அவர்களுக்கும், கல்லூரி முதல்வர் உயர்திரு. ஜி. வெங்கடேசன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக் கழக நாட்டு நலத் தொண்டு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உயர்திரு. எஸ். ராஜு அவர்களுக்கும், கல்லூரி நாட்டு நலத் தொண்டுத் திட்ட அதிகாரிகள் உயர்திரு. வி. கரேஷ் தனியத் அவர்களுக்கும், உயர்திரு. எஸ். முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும், கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் உயர்திரு. பி. கோமதிநாயகம் அவர்களுக்கும், மற்றும் கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களுக்கும். நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கும் என் உளங்களிந்த வணக்கத் தினைக் கூறி இந்தப் பயணக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.

கடந்த மார்ச் மாதம் 4-ம்தேதி 1991-ஆம் வருடம் செவ்வாய்க்கிழமை மதியம் மதுரைக் காமராசர் பல்கலைக் கழக நாட்டு நலப் பணி அலுவலகத்தில் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன் இந்த முகாமில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஏழு மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 10 மாணவர்களை அனுப்பியது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்திலிருந்து மட்டும் 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் இராஜபாளையம் இராஜாக்கன் கல்லூரியின் சார்பாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப் பெற்றேன். முகாமிற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் செய்தது. அன்று மாலை 7-30 மணிக்கு பாண்டியன் விரைவு வண்டியில் புறப்பட்டு மதுரைக் காலையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தினை அடைந்தோம்.

பின் அங்கிருந்து அடையாறில் உள்ள இளைஞர் விடுதியை அடைந்தோம். அங்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் இருந்தார். எங்களோடு சேர்த்து மொத்தம் 150 மாணவர்கள் இருந்தனர். மாணவியர்கள் இந்த முகாமிற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கால எங்களை (150 பேரையும்) சிறு, சிறு, குழுக்களாகப் பிரித்தனர். 6-ம்தேதி தொடங்கவிருந்த எங்கள் சுப்பல் பிரயாணம் சிற்சில பிரச்சினைகளால் தாமதப்பட்டது என்றாலும் அதுவும் நன்மையாகவே இருந்தது.

7-3-91 அன்று காலை 4-மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி செய்து 8-மணிக்கு அனைவரும் சுற்றிப்பார்க்கத் தயாரானோம். முன்பே செய்த ஏற்பாட்டின்படி இரண்டு வீடியோ கோச் பஸ் வந்திருந்தது. அதில் அமர்ந்து மாமல்லபுரத்தை அடைந்து அங்குள்ள கலைச் சிறப்பு வாய்ந்த சிற்பங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்விவட்டுகள், கலங்கரை விளக்கம், குடைவரைக் கோயில்கள், பஞ்சபாண்டவர் ரதங்கள் ஆகியவற்றைக் கண்டு களித்துவிட்டு, முதலைப் பண்ணை, தங்கக் கடற்கரை ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்து விடுதிக்குத் திரும்பினோம். இரவில், மறுநாள் கப்பல் பயணம் பற்றி அதிகாரி அறிவித்தார்.

8-3-91 அன்று காலையில் உடற்பயிற்சி முடிந்தபின் உணவு அருந்திவிட்டு, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். பின் மதிய உணவு அருந்திவிட்டு 2-மணிக்கு துறைமுகம் வந்து சேர்ந்தோம். NAJD-II என்ற கப்பல் தயாராக இருந்தது. எல்லாச் சோதனையும் முடிந்து மாலை 4-00 மணிக்கு கப்பலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்கு "பங்க்" (BUNK) கிளாசில் டிக்கட் எடுக்கப்பட்டிருந்தது. சரியாக மாலை 7-30 மணிக்கு கப்பல் புறப்பட்டது. இரவு 10-00 மணிக்கு மேலாகியும் சென்னை துறைமுகத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் பட்டொளி வீசிச் சுழன்றதைக் காணமுடிந்தது.

கப்பல் புறப்பட்ட நாளிலிருந்து அது சென்றடையும் நாள் வரைக்குமான உணவுக் கப்பலில் வழங்கப்பட்டிருந்தது. கப்பலில் பயணம் செய்த பலருக்கும் இதுவே முதல்முறையான கப்பல் பிரயாணமாகையால் கப்பல் (கடல்) வியாதிகள் (Sea Sickness) வரும் என்று நினைத்து முன்னேர் பாட்டுடன் நடந்து கொண்டதால் வியாதி வராமல் கூடிய மட்டும் தவிர்த்து விட்டோம்.

மறுநாள் காலையில், கடலின் மேற்பரப்பிற்கு வரும் மீன்களையும், கடற் பறவைகளையும், உரல் மீன்களையும், பல வகை மீன்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் கண்டோம். பிர மாநிலத்து மாணவர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினோம். ஆடல், பாடல், கேளிக்கை மூலம் பொழுதைக் கழித்தோம். மற்றும் எங்களுடன் கப்பலில் பயணம் செய்த அந்தமான் வாசிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

மறுநாள் நாங்கள் கப்பல் ஓட்டும் தளத்திற்கு (WHEEL HOUSE) அழைத்துச் செல்லப் பட்டோம். அதன் பைலட்டும், கோ-பைலட்டும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களானாலும் மிகவும் இனிமையாக "பற்பல" விஷயங்களை விளக்கினார்கள். சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்ல வேண்டுமாயின், 098-என்ற அளவை 'கம்பாஸில்' கணக்கிட்டுச் செல்லவேண்டும். கப்பல் ஓட்டுவது பற்றி சிறிது அறிந்துகொண்டபின் கப்பல் ஓட்டுவதுபோல் மாலுமிகளுடன் (பைலட்) புகைப்படம் எடுத்தோம்.

11-3-91 காலை 5-00 மணிக்கு தீவுக்கூட்டங்கள் நன்றாகத் தெரிய ஆரம்பித்தன. பல சிறிய தீவுகளைக் கடந்து காலை 9-00 மணிக்கு போர்ட் பிளேயர் அடைந்தோம். எங்கள் முகாமிற்குத் தேவையான பொருட்களைக் கப்பலிலிருந்து இறக்க நேரம் ஆகியது. பின் இளைஞர் விடுதியை அடைந்து மதிய உணவை உண்டோம். மாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின் அனைவரும் துயிலச் சென்றோம்.

12-ம் தேதி காலை எழுந்து உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை செய்து முடித்துவிட்டு காலை 9-00 மணிக்கு "செல்லுலார் ஜெயிலை" பார்வையிட்டோம். அங்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. 2-ஆம் உலகப்போரில் ஐப்பான் இத்தீவை

கைப்பற்றியதற்கான ஆதாரம் பல இருந்தது. மேலும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இராணுவ உடையில் இச்சிறைச்சாலையைப் பார்வையிட வருவது போன்ற புகைப்படமும் இருந்தது. நாம் பெற்றுள்ள சுதந்திரத்திற்கு, நம் சகோதரர்கள் கொடுத்த விலை, அடி, உதை, சீத்ரவதை, தாக்கு, நாடு கடத்தல் போன்றவை. இவை என் நினைவில் வர என் மனம் கனத்தது. சிறைக் கைதிகளுக்குக் கிடைக்கும் கசையடிக் கொடுமையைப் பிராம்மைகனாகச் செய்து பெரிய அளவில் வைத்து இருந்தார்கள். மேலும், தூக்குமேடை சிறைச்சாலையின் கீழ்ப்பகுதியில் ஒரு ஓரத்தில் இருந்தது. அதைப்பார்க்கவே பயத்தைத் தருவதாக இருந்தது.

சிறைச்சாலை உயர்ந்த மாடத்துடன் இணைக்கப்பட்ட ஏழு பிரிவுகளாக இருந்தது. அதிலிருந்து தப்பிக் குதித்தால் கடலில்தான் விழவேண்டும். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தச் சிறைச்சாலையில் 4 பிரிவுகளை இடித்துவிட்டு பின் பகுதியில் மருத்துவ மனை கட்டியிருக்கிறார்கள். சிறையில் கைதிகளுக்குச் சிறு அறை, சிறுநீர், மலம் கழிப்பதற்கு தனி மண்தட்டுகள் உணவுக்கு தனித் தட்டு, நீர் குடுவை கொடுக்கப்பட்டு இருந்தன. அவைகளை மாதிரிக்காக வைத்துள்ளார்கள்.

அன்று மாலை 4-00 மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகள் (Inauguration) ஜவஹர்லால் நேரு கல்லூரியில் நடந்தது. இந்தக் கல்லூரி பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு வருகைப் பதிவு முடிந்ததும் உறங்கச் சென்றோம்.

மறுநாள் 13-ஆம் தேதி காலை 9-00 மணியளவில் முன்பே பிரித்து விடப்பட்டிருந்த மாணவர் குழுக்களின் கருத்துப் பரிமாற்றம் (Discussion) ஜவஹர்லால் நேரு கல்லூரியில் வைத்து நடந்தது. ஒவ்வொரு குழுவிற்கும் உடன் வந்த பேராசிரியர்களில் யாரேனும் ஒருவர் தலைவர்களாக விளங்கி ஒருமைப்பாட்டை விளக்கிக் கூறினார்கள்.

நாங்கள் மொத்தம் 150 மாணவர்கள். எங்களோடு ஜவஹர்லால் நேரு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் 25 பேர் பங்கு கொண்டனர். மேலும் முகாம் அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் தினமலர் நிருபர், போட்டோ கிராபர், தொழிலாளிகள் என்று மொத்தம் 200 பேர் அங்கு இருந்தோம். உள்ளூர் மாணவ, மாணவியருடன் உரையாடும் பொழுது அவர்களின் செயல்பாடுகளும் குணாதிசயங்களும் நன்கு புலப்பட்டது. அங்கு ஜாத், மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம், என்ற கொள்கைகளைப் பிரதிபலித்துக் காட்டுபவர்களாக இருந்தனர். "எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்" என்பது அப்பொழுதே எனக்கு நினைவில் வந்தது. அந்தமானில் இந்த முகாம் போடக் காரணமே, அங்கு மேற்கண்ட பாடுபாடு இல்லை; அதுபோல் இங்கும் வரவேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.

போர்ட் பிளேயர் வீதியில் நடந்து செல்லும் ஒரு மாணவனையோ, மாணவியையோ அல்லது பொதுமக்களில் ஒருவரையோ நிறுத்திப் பேசினால் அவரும் பேசுவார். குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. கப்பலில் சுமை தூக்கும் ஒரு தொழிலாளி 3 மொழி அல்லது 4 மொழி பேசுகிறார். மக்களிடம் ஆங்கில அறிவும், கலாச்சாரமும், நடை உடை பாவனைகளும், நன்றாக திருப்திப்படும் அளவு இருக்கின்றது. தமிழ்ப் பண்பாடும் இருக்கிறது ஆனால் மடமையாக இருக்கவில்லை.

இந்தியாவில் பாபர் மஜூத், ராமர் கோவில் பிரச்சினைகள் பூதகரமாக வெடித்து வெறியைத் தூண்டி ஆர்ப்பாட்டம் நடந்த போதும் அந்தமான் அமைதியாகத்தான் இருந்து என்று அங்குள்ள சில நண்பர்கள் கூறினார்கள். மாதிரிக்காக ஒரு குடும்பத்தில் சென்னை விசாரித்தால் அதில் அனைத்து மத; இன, மொழி மக்களும் இருக்கிறார்கள். அங்கு திருமணங்கள் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்கின்றது.

இதே நாளில் பொருட்காட்சி ஒன்றின் நிறைவு விழா நிகழ்ச்சியில் காமராசர் பல்கலைக் கழகத்தின் சார்பாக பொதுமக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் நாடாளுபங்கு கொண்டேன். எங்களுடன் வந்த தினமலர் போட்டோ கிராபர் திரு பாலகிருஷ்ண அவர்களும், நிருபர் திரு தனசேகரன் அவர்களும், இதற்கு மிகவும் உதவினார்கள். நிகழ்ச்சி மூன்றும் மக்களின் பாராட்டைப் பெற்றது.

மறுநாள் 14-ஆம் தேதி முகாம் உறுப்பினர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒன்று "ரோசாத்தீவிற்கு"ச் சென்றது. மற்றொன்று "வண்டூர்" பீச்சிற்குச் சென்றது. எங்கள் பிரிவு களப்பணி செய்தது. நகரின் முக்கிய சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வேலை செய்தால் அது மக்களின் கவனத்தை ஈர்த்தது. எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள் எப்பொழுதும் (உணவு நேரத்திலும் கூட) வைத்திருக்க ஒருங்கிணைப்பாளர் கட்டளையிட்டிருந்தது.

மறுநாள் 15-ஆம் தேதி "வண்டூர்" பீச்சிற்குச் சென்றோம். செல்லும் வழியில் கிளப்பணை, தாவரவியல் தோட்டம், பாறைமேல் எழுப்பப் பட்டிருந்த சுதந்திரப் போராட்டக் களின் நினைவுச் சின்னம், வண்டூர் கடற்கரைப் பகுதி ஆகியவற்றினை நண்பர்கள் குழுவோடு கண்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தோம். பின்னர் மதியம் வழக்கம்போல் குழுப்பாட பேராசிரியர்களின் உரை, குழு விளையாட்டு, இரவு உணவு முடித்து வருகைப் பதிவிற்கும் பின்பு உறங்கச் சென்றோம்.

16-ஆம் தேதி எல்லாப் பிரிவு மாணவர்களும் காலை 5-30 மணிக்கே கிளம்பி படகு துறை வந்து "இராமானுஜம்" என்ற சிறு கப்பலில் (ஸ்டீமர் போட்) "ஹேவ்லக்" (HAVE LOCK) தீவிற்கு வந்தோம். அவ்வூர்த் தலைவர் திரு ப. கந்தசாமி அவர்கள் எங்களை வரவேற்ற அங்கிருந்த அரசுப் பள்ளியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாலை 6 அங்குள்ள கடற்கரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம்.

மாலையில், அங்குள்ள மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம், அதாவது 5 குடும்பத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் தாயகம் எது? எந்த மாநிலம், எந்த ஊர், பெயர், முகவரி, தொழில், வருட வருமானம், குழந்தைகளின் எண்ணிக்கை, அங்கு வந்து எந்த ஆண்டுகள் ஆகின்றது, எத்தனை மொழிகள் தெரிந்துள்ளனர், வயது, கல்வித் தகுதி, போன்ற விஷயங்களை ஒவ்வொரு மாணவனும் சேகரித்துக் கொடுத்தோம்.

அவ்வூர் மக்களுக்கு பொழுது போக்க திரையரங்கம் இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் இரவில் கலை நிகழ்ச்சிகள் கொடுத்தோம். இந்தத் தீவை அடுத்து "ரங்கம்" என்ற ஒரு தீவு உண்டு. ஆனால் நாங்கள் அங்கு போகவில்லை. இத்தீவினை அடுத்துச் சென்றால் கடலில் பர்மாவின் எல்லை ஆரம்பமாகிறது.

மறுநாள் 17-ஆம் தேதி வழக்கம்போல் எழுந்துவிட்டு அத்தீவிலுள்ளத் தெருக்களைச் சுத்தம் செய்தோம். (இந்தத் தீவினை அடுத்த பக்கத்து தீவுகளில்தான் அந்தமானிள் பூர்வீகக் குடியினர்களான "நிக்கோயார்கன்" "ஜெர்வாக்கன்" என்பவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள். உடலில் ஆடை எதுவும் இன்றி இருப்பார்கள். இவர்களின் புகைப்படங்கள் கலை நோக்கோடு போர்ட்பிளேயரில் விலைக்கு விற்கப்படுகிறது.) பின் மீண்டும் "இராமானுஜத்தில்" கிளம்பி போர்ட்பிளேயர் வந்துவிட்டோம். வழக்கம்போல் குழுப்பாடல், பேச்சுக்கள், சொற்பொழிவு, குழு விளைட்டு இருந்தது. இரவு உணவிற்குப் பின் வருகைப் பதிவு முடிந்ததும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ் ராஜு அவர்கள் மறுநாள் நிகழ்ச்சி நிரல் பற்றித் தெரிவிப்பார். இது தினமும் உண்டு. ஒழுக்கம் மிகவும் கடைபிடிக்கப்பட்டது. சிறிது தவறி நடந்ததற்காக மாணவர்களுக்கு அவர் தண்டனையும் வழங்கியிருக்கிறார்.

மறுநாள், 18-ஆம் தேதி திங்கட்கிழமை மாணவர்கள் மீண்டும் 3 பிரிவாகப் பிரிந்து செயல்பட்டோம். அதன்படி நாங்கள் இன்று "ரோசாத் தீவிற்கு" வந்தோம். அது இன்றளவும் இராமானுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு இருந்த அதிகாரி எங்களை வரவேற்றார். பின் தீவைச்சுற்றி உள்ளக் கடலில் குளிக்கக் கூடாது. அதில் முதலைகள் அதிகம் என்றும், அங்குள்ள மான்கள், மயில்கள் போன்றவைகளுக்கு எவ்வித இடைஞ்சலும் செய்யக்கூடாது என்றும் சில முன் எச்சரிக்கை தடைகளை விதித்தார்.

2-ஆம் உலகப் போரில் ஜப்பான் இத்தீவைக் கைப்பற்றியது. சுபாஷ் சந்திரபோஸ் இங்கு வந்தமைப் பற்றிக் கூறினார். அத்தீவிலிருந்து பார்த்தால் போர்ட்பிளேயர் தெளிவாகத் தெரிகிறது. அத்தீவின் கண்களுக்கு எதுவும் தப்பாது என்றே சொல்லலாம். ஷெலிகாப்டர் இறங்குதளம் ஒன்றும் அங்கு இருக்கிறது.

தீவின் உள்ளே தென்னை மரங்கள் மிக அதிகம். ஆல மரங்களும் அதிக ஆண்டுகள் இருந்து வருகின்றன போலும். அவை உயர்ந்த தேவாலயம், சிறு கட்டிடங்கள். முருகன் கோவில் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் நுனி முதல் அடிவரை பரவி வேருன்றி காணப்படுகிறது. மான்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. மயில்களும் இருந்தன. மரமேறத் தெரிந்த மாணவர்கள் இளநீர்க் குலைகளைப் பறித்துக் கொடுத்தனர். தாகத்திற்கு மிக இதமாக இருந்தது. இடிந்த நிலையில் இருந்த சில கட்டிடங்கள் இருந்தன. பார்க்கவேண்டிய முக்கியமான இடமாக அது இருந்தது. நாங்கள் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அன்று மாலை ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அந்தமான் பூர்வ குடியான "ஜெர்வாக்கன்" நடனம் போல் ஆடியது மிகவும் சிறப்பாக இருந்தது.

மறுநாள், 19-ஆம் தேதி முகாமின் கடைசி நாள் நிகழ்ச்சிகள் (VALITICTORY) நடத்தினோம். அன்று மாலை மாணவர்கள் பல்கலைக் கழக வாரியாக ஊர்வலமாக தேச ஒற்றுமை பாடல்களைப் பாடியும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆசிரியப் பயிற்சி நிலையம் வந்தனர். அங்கு வைத்து மேதகு அந்தமான் ஆளுநர் திரு. "ரஞ்சித் சிங்" அவர்கள் தலைமையில் கடைசி நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. செயலர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் ஆளுநருடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எங்களுக்குத் திரும்பி வர கப்பல் NAJD-II, 22-ஆம் தேதிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, அதனால் 20, 21 தேதிகளில் முகாம் நடந்தது. 20-ஆம் தேதி நாட்டுத் தொண்டுத் திட்டத் தந்தை என்று அழைக்கப்படும் பேராசிரியர் திரு. ரத்தீன நடராஜன் அவர்களின் சிறப்புச்

சொற்பொழிவு, தலைமையேற்றுச் செயல்படும் வழிமுறைகள் (Leadership Training) பற்றி அமைந்தது. சொற்பொழிவு நிறைவுக்குப் பின் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டது. அன்று காலை எங்களுக்குச் சான்றிதழ் வழங்கினார்கள்.

மறுநாள் 21-ஆம் தேதி ரேடியோ நிலையத்தில் (All India Radio) நிகழ்ச்சிகள் பல்கலைக் கழக வாரியாகக் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. காமராசர் பல்கலைக் கழகத்தின் சார்பாக நான், மற்றும் நான்கு மாணவர்கள் கலந்து கொண்டு மூன்று குழுப்பாடல்களையும் பலரூல் நிகழ்ச்சிகளையும் கொடுத்தோம். அதற்குப் பரிசாக ரூபாய் 150/- கிடைத்தது. மதியம் நான்கள் முகாமிற்குத் திரும்பினோம். அன்று இரவு முழுவதும் மாணவர்கள் கேளிக்கையில் ஈடுபட்டனர். இரவில் CAMP FIRE போட நினைத்தோம். சாரல் தூரியதால் அது முடியாமல் போனது. ஆனால் மாணவர்கள் யாரும் உறங்கவேயில்லை. மறுநாள் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் 22-ஆம் தேதி காலை துரிதமாக எழுந்து குளித்துவிட்டு, காலை உணவை முடித்துவிட்டு, துறைமுகத்திற்கு வந்துவிட்டோம். நண்பர்களிடம் பிரியா விடைபெற்று தயாராக இருந்த NAJD-II னில் ஏறினோம். சரியாகக் காலை 11-00 மணிக்கு போர்ட்பிளேயரிலிருந்து புறப்பட்டது. 23-ஆம் தேதி இரவு, கப்பல் மாலுமி, உதவி மாலுமி, மாணேஜர், பணியாளர்களுக்காக கப்பலில் பொது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட மேல் தளத்தில் வைத்து கலை நிகழ்ச்சிகள் கொடுத்தோம் கண்டனர். மகிழ்ந்தனர். 24-ஆம் தேதி இரவு 12-00 மணிக்கு சென்னைத் துறைமுகத்தை கப்பல் வந்து அடைந்தது. சிலர் துறைமுகத்திலேயே பிரியாவிடை பெற்றனர். பார்த்தது; பழகியது; 18 நாட்கள்தான். ஆனால் நட்பு வலை பல யுகங்களுக்குப் பின்னப்பட்டு விட்டது. சிலர் வாய்விட்டே அழுதுவிட்டனர். ஆரத்தமுவி அன்பை வெளிக்காட்டினார்கள். அவர்கள் கண்கள் மட்டும் கண்ணீரைக் கக்கின. கண்ணீர் கடலோடு கலந்தது. இரண்டுமே உப்புக் கரிப்பதால் ஒத்துப் போய் விட்டன.

காமராசர் பல்கலைக் கழகம் மற்றும் கர்நாடகப் பல்கலைக் கழக மாணவர்கள் அடையாறு இளைஞர் விடுதியில் தங்கினோம். மறுநாள் அங்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் வானொலி தொலைக்காட்சி ஆகியவற்றிலிருந்து பேட்டிகள் எடுக்கப்பட்டன. அன்று இரவு எங்கள் ஒருங்கிணைப்பாளர் உயர்திரு. எஸ். ராஜ் அவர்களிடம் பிரியாவிடைபெற்று வாழ்த்துக்களுடன் பல்லவனில் பாய்ந்து ஏறினோம். இரவு 11-00 மணிக்கு மதுரை செல்ல விரைவுப்பேருந்து திருவள்ளூரில் ஏறி அமர்ந்தேன். அந்தமான் அனுபவங்களை நினைத்தேன். அதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர்களை வாய்ப்பு அளித்தவர்களை நினைத்து நன்றி கூறிக்கொண்டேன் இப்போது நனவில் உறங்கி கண்களை மூடினேன். கனவில் கல்லூரி தெரிந்தது. என் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட திருவள்ளூர், சங்கம் வளர்த்த "மதுரையை" நோக்கி விரைவாகப் பாய்ந்துகொண்டிருந்தார்.

மறுநாள், மதுரை வந்த நான் பாண்டியனில் பவனி வந்து என் இல்லம் வந்தடைந்து, பயண நினைவுகளை மற்றையோருடன் பகிர்ந்து மகிழ்வு கொண்டேன்.

# Rajapalayam Rajus' College, Rajapalayam.

## ROTARACT CLUB

The office bearer of Rotaract Club for the year 1990-91 are on follows:


B. Muruga Dass	—	President
C. Sivakumar	—	Vice-President
K. Karthikeyan	—	Club Service
S. Shunmugavel	—	Social Service
P. Alaga Raja	—	Community Service
K. Ramkumar	—	Foreign Service

Sixteen Rotaractors attended a seminar on Leadership Quality held at Punalur on 16-2-90. Rtn. P. A. J. Alaga Raja delivered a lecture to Rotaractors on 30-12-90. Four students had been deputed to attend a seminar on 'Be a Leader' held at V. H. N. S. N. College, Virudhunagar on 24-1-91. Rotaract Club and Dept. of Physical Education jointly conducted Marathon Race for the college students on 26-1-91. Sri N. A. Subramania Raja, Secretary of our college declared open the Marathon race and prizes were distributed by Dr. G. Venkatesan.



தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானது போல் காட்டிக்கொள்  
வெற்றி வந்தால் அது மிகவும் பழக்கமானது போல் காட்டிக்கொள்  
இது தான் வாழ்க்கையின் இரகசியம்.

- தாமஸ் ஹிட்ச்காக்



வாழ்த்துக்கள் :

நவபாரத் வித்யா பவன்

நவபாரத் கல்வி அறக்கட்டளை

நவபாரத் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்

மேலாண்மைக்குழு :

P. D. கேசவ ராஜா

Dr. N. M. அழகேசவ ராஜா

N. P. நாராயண ராஜா



With Best Compliments from :



# MADRAS CEMENTS LTD.,

Manufacturers of

**Quality 'RAMCO' Cement**



Registered Office :  
**' Ramamandiram '**  
**RAJAPALAIYAM - 626 117.**  
( Tamilnadu )

Factories :  
**RAMASAMY RAJA NAGAR - 626 204**  
( Via ) Virudhunagar,  
( Tamilnadu )



Corporate Office ,  
**" Apex Plaze "**  
3, Nungambakkam High Road,  
**MADRAS - 600 034.**

**JAYANTHIPURAM - 521 175**  
Jaggayyapet Tq  
Krishna District, ( A P. )

Founder : **P. A. C. RAMASAMY RAJA**  
Chairman : **P. R. RAMASUBRAHMANEYA RAJHA, B.Sc.,**